



தமிழர்
தகவல்
TAMILS' INFORMATION

Premier
Canadian
Tamil
Journal

ESTD From The Community To The Community 1991

2019



Angela Merkel
சர்வதேச சக்தி வாய்ந்த
முதலாவது பெண்

2019



Bianca Andreescu
கனடிய ரென்னிஸ்
சாதனை வீராங்கனை

2019



Jody Raybold
கனடிய செய்திகளின்
மூலக்கரு



இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கம் - கனடா
2019ம் ஆண்டு விருதாளர்கள்



ஆசிரியரிடமிருந்து

From the Editor



ISSN 1206-0585

ஆரம்பம்
பெப்ரவரி 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
Canadaதொலைபேசி
416 920 9250மின்னஞ்சல்
tamilsinfo@sympatico.ca

தயாரிப்பு

ஈழத்தமிழர் தகவல் நிலையம்,
ரொறன்ரோ &
தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவுவெளியீடு
அகிலன் அசோஷியேற்றஸ்முதன்மை ஆசிரியர்
திரு எஸ். திருச்செல்வம்இணை ஆசிரியர்
றஞ்சி திருஉதவி ஆசிரியர் & தயாரிப்பு
முகாமையாளர்
சசி பத்மநாதன்உதவி ஆசிரியர்கள்
சுயினர்ஸ் துரைசிங்கம்
அனோஜினி குமரதாசன்பொது முகாமையாளர்
ஆர். ஆர். ராஜ்குமார்பொதுமக்கள் தொடர்பு
என். விமலநாதன்
என். குமாரதாஸன்
ராதா கிருஷ்ணசாமி
ப. சிவசுப்பிரமணியம்தொழில்நுட்ப உதவி
ஹரன் கிறாஃப்மாதாந்தம்
5000 பிரதிகள்ஆண்டு மலர்
6000 பிரதிகள்இணையம்:
www.tamilsinformation.info

எல்லாமே ஏறுமுகம் !

மனித குலத்தை அச்சுறுத்திய 'மிலேனியம்' பிறந்து இரண்டு தசாப்தங்கள் நிறைவு பெற்றுவிட்டது. இந்த நூற்றாண்டின் மூன்றாவது பத்தாண்டில் பாதம் பதித்துள்ளோம்.

இந்த மாதத்துடன் 'தமிழர் தகவல்' தனது 29வது ஆண்டினை முழுமையாகப் பூர்த்தி செய்கிறது. அடுத்த மாத (பெப்ரவரி) வெளியீடு 30வது ஆண்டின் முதலாவது இதழ் என்பதை மகிழ்ச்சியுடன் பதிவிடுகிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் வேளையில் 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்று வாழ்த்துக்கூறி வரவேற்பது பாரம்பரியம்.

இன்று அதனை நினைத்துப் பார்க்கையில், எமது வாழ்வியலில் இந்த வாழ்த்து சரியானதா, அர்த்தமுள்ளதா, நியாயமானதா என்ற கேள்விகள் பிறக்கின்றன.

நவீன சிந்தனை வளர்ச்சியின் வெளிப்பாடாக இக்கேள்விகள் இருக்கலாம்!

சுற்றுச்சூழல் பாதிப்பு, காலநிலை மாற்றத்தால் ஆரம்பமாகியிருக்கும் அழிவுகள், நாடுகளுக்கிடையிலான போட்டி, எதேச்சாதிகார ஆட்சியமைப்புகள் என்று நெருக்கிவரும் நிகழ்கால செயற்பாடுகள் வளர்காலத்தை அச்சுறுத்திக் காட்டுகின்றன.

மறுபுறத்தில் வாழ்க்கைச் செலவு ஏற்றத்தால் உருவாகும் புதிய குடும்ப - சமுதாய சூழல் இனி வரவுள்ள தசாப்தங்கள் பற்றிய பல கேள்விகளை எழுப்புகிறது.

கனடிய மக்களின் பொருளாதாரச் சமை இந்த ஆண்டில் எவ்வளவுக்கு அதிகரிக்கப் போகின்றதென்பதை 'பதம் பார்க்கும் ஒரு சோறாக' நோக்கலாம்.

ரொறன்ரோ நகரசபை அதன் சொத்து வரியை இந்த வருடத்தில் ஒரு வீதமாக அதிகரித்து, அடுத்த நான்கு வருடங்களில் மொத்தம் பத்துவீத இலக்கை அடையவுள்ளது.

ரொறன்ரோ போக்குவரத்துச்சபை அதன் கட்டணத்தை பத்துச் சதத்தால் அதிகரிக்கிறது. 'ஓசி'ப் பயணிகளால் ஏற்படும் நடத்தை நேர்மையான பயணிகளிடமிருந்து கட்டண அதிகரிப்பால் பெறப்போகிறதாம். இது தவிர குப்பை சேகரிப்பு கட்டணம், நீர் விநியோகக் கட்டணம் என்பவற்றையும் இவ்வருடம் அதிகரிக்க ஏற்பாடாகி வருகிறது.

ஒன்றாயினோ மாகாண சபை உட்பட சகல மாகாண சபைகளும் தங்கள் நியாயாதிக்கத்துக்குட்பட்ட சேவைகளில் ஏற்படும் அதிரடி வெட்டுகளினால் அப்பாவி மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருகிறது.

போதாக்குறைக்கு 'கார்பன்' கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக கனடிய மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கும் மேலாக மரக்கறிகள், மீன், இறைச்சி வகைகள் உட்பட அனைத்து உணவுப் பொருட்களும் ஐந்து முதல் பத்து வீதமளவில் இப்போது அதிகரித்துள்ளது.

ஆக, இந்த வருடமானது அப்பாவிப் பொதுமக்களைப் பொறுத்தளவில் எல்லாமே அதிகரிப்பு ஆண்டாகவே அமையப்போகிறது.

எல்லாமே ஏறுமுகமாகவுள்ள நிலையில், பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று எவ்வாறு வாழ்த்த முடியும்?

திரு எஸ். திருச்செல்வம்



ISSN 1206-0585

Established
February 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
Canada

Tel: 416 920 9250

email
tamilsinfo@sympatico.caProduced by
Eelam Thamil Information
Centre (ETHIC) of Toronto &
Thamil Information
Research Unit (THIRU)Published by
Ahilan AssociatesEditor in chief
Thiru S. ThiruchelvamAssociate Editor
Ranji ThiruAssistant Editor and
Production Manager
Sasi PathmanathanAssistant Editors
Quintus Thuraisingam
Anojoni KumaradasanGeneral Manager
R. R. RajkumarPublic Relation
N. Vimalanathan
N. Kumaradasan
Radha Krishnasamy
P. SivasubramaniamTechnical Support
Haran GraphMonthly
5000 CopiesAnnual
6000 CopiesWebsite:
www.tamilsinformation.info



**29வது ஆண்டு மலர் வெளியீடும்
29வது ஆண்டு விருது விழாவும்
பெப்ரவரி 09, ஞாயிற்றுக்கிழமை**
(விபரங்கள் 13ஆம் பக்கம்)

ரொறன்ரோ நகரசபை தேர்தல் நடைமுறையில் மாற்றம் வேண்டுமா?

ரொறன்ரோ நகரசபைத் தேர்தலில் 50% வாக்கு வெற்றி முறையை (Ranked ballot) நடைமுறைக்குக் கொண்டுவரும் திட்டத்துக்கு மீண்டும் உயிரூட்டப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை விரும்பும் தீர்மானம் சபையில் 14-11 வாக்குகளால் நிறைவேறியுள்ளது.

தற்போதைய நடைமுறையில், ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் அதிகூடிய வாக்குகளைப் பெறுபவர் உறுப்பினராகத் தெரிவாகிறார். சிலர் ஒரு தொகுதியில் 17 வீத வாக்குகளுடன் உறுப்பினராகும் சந்தர்ப்பம் இதனால் ஏற்படுகிறது.

இதற்கு மாறாக, 50% + 1 வாக்குகளைப் பெறுபவரே தெரிவு பெறுவதை புதிய திட்டம் வழிவகுக்கும். இது ஏற்கப்படுமானால், ஒரு தொகுதியின் முதற்சுற்று எண்ணிக்கையில் எவரும் 50% + 1 வாக்குகளைப் பெறத்தவரின், அடிமட்ட வாக்குகளைப் பெற்றவரிலிருந்து ஒவ்வொருவராக நீக்கப்பட்டு அவர்களுக்கு இடப்பட்ட இரண்டாவது வாக்குகள் முன்னணியில் நிற்பவர்களுடன் சேர்க்கப்பட்டு எவராவது ஒருவர் 50% + 1 வாக்குகளைப் பெறும்போது அவர் உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவார்.

இந்த முறை அமுலுக்கு வருமானால் ஒரு தொகுதியில் ஒருவரே நீண்டகாலம் உறுப்பினராக இருக்கும் முறை நீங்கக் கூடும். ரொறன்ரோ பொதுமக்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும். 2013ஆம் ஆண்டிலும் இத்திட்டம் ஆலோசிக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது. ஒன்றாறியோ இலண்டன் நகரசபை 2018இல் இந்தத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்தது.

கனடாவில் பிறப்பு வீதக் குறைவினால் வெளிநாட்டினரை குடிவரவாளர்களாக அங்கீகரிக்கும் தொகை அதிகரிப்பு

Canada's fertility rate put pressure on immigration

கனடாவின் இயற்கையான சனத்தொகை வளர்ச்சிக்கு அதன் பிறப்பு வீதம் சாதகமில்லாமையால், அதனால் ஏற்படக்கூடிய சனத்தொகைக்குறைவை நிவர்த்தி செய்வதற்காகவே வெளிநாட்டினரை குடிவரவாளர்களாக கூடுதலாக அனுமதிக்க வேண்டியுள்ளதாக அண்மைய அறிக்கையொன்று சுட்டியுள்ளது.

இளம்பராயத்தினரின் திருமண வயது நீடிப்பு, பிள்ளைகளைப் பிரசவிப்பதில் ஏற்படுத்தப்படும் காலதாமதம், ஒரு பிள்ளைக்கு மேலாக பெற முடியாதிருக்கும் வாழ்வியல் பிரச்சனை, கருத்தரிப்பு வயதெல்லைக்குள் பிள்ளைகளைப் பெறத்தவறுவது போன்றவை இயற்கையான சனத்தொகை வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக இங்கு மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் காரணத்தால், வருடாந்தம் கனடாவின் சனத்தொகையில் ஒரு வீதமான எண்ணிக்கை - யினை குடிவரவாளர்களாக கனடா ஏற்றுக் கொள்கிறது. கனடாவின் சனத்தொகை இப்போது 37.4 மில்லியனைத் தாண்டியுள்ளது.

2018ஆம் ஆண்டில் கனடாவில் 403,900 பிள்ளைகள் பிறந்துள்ளன. 269,636 பேர் மரணமாகி உள்ளனர். இப்படிப் பார்க்கையில் இந்த ஆண்டின் சனத்தொகை அதிகரிப்பு 134,265 பேர். இதனால் 247,502 பேரை கனடா குடிவரவாளராக இக்காலப்பகுதியில் அனுமதித்தது. கனடாவின் தற்போதைய சனத்தொகையில் 18,445,595 ஆண்களும், 18,822,035 பேர் பெண்களாகவும் உள்ளனர்.

A growing proportion of Canadian women choosing to have only one child - or none at all. And that trend towards limited child - bearing is increasingly reflected in Canada's average fertility rate.

The rate has been steadily falling over the last several decades: 1971 was the last year when the average number of children matched the 2.1 replacement level needed for the population to renew itself, without being bolstered immigration.

Nunavut, which is home to the highest fertility rates in Canada: Women there give birth to 2.9 children on average, fuelling the territory's growth rate of 12.7 percent, the highest in the country. The fertility rate refers to the number of children hypothetical woman would have over the course of her reproductive life, based on females aged 15 to 49.

கனடிய இளம்பராயத்தினர் தங்களின் திருமண வயதை பின்தள்ளிப்போட்டுச் செல்கின்றனர். 1960களில் ஒருவரது பிரசவ வயது சராசரியாக 22 ஆக இருந்தது. இப்போது இது 30 வயதையும் தாண்டிச் செல்கிறது. இதனால் முதற்பிரசவம் சுமார் 30 வயதில் இடம்பெறுகிறது. கருத்தரிப்பு சராசரி வயது 15 - 49 ஆக இருக்கையில் இவர்களுக்கு இரண்டாவது பிள்ளை கேள்விக்குறியாகிறது. பிள்ளைகளே இல்லாத தம்பதியராகவும் பலர் வாழ்கின்றனர்.

1971ஆம் ஆண்டில் ஒரு குடும்பத்தில் 2.9 வரையான பிள்ளைகள் பிறந்ததால், அப்போது குடிவரவாளர்களை உள்வாங்க வேண்டிய தேவை இருக்கவில்லை. அதன் பின்னர் பிறப்பு வீதம் பாரிய வீழ்ச்சி கண்டதால் கனடிய தொழிற்சந்தை, பொருளாதார நிலைமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு குடிவரவாளர்களால் சனத்தொகை எண்ணிக்கையை சமப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.

கனடாவில் கூடியளவு பிள்ளை பிறப்புப் பிரதேசமாக பூர்வீகக் குடியினர் வாழும் நுணாவிர் அடையாளம் காணப்பட்டுள்ளது. சராசரியாக 3 குழந்தைகள்வரை பெறுகின்றனர். இங்கு அதிகளவில் பிள்ளைகளைப் பெறும் பிரதேசமாக நுணாவிற் பதிவிடப்பட்டுள்ளது.

பிள்ளைகளை வளர்க்கவும், கல்வி கற்பிக்கவும், குடியிருக்கவும் போதிய நிதி-வசதி தேவை என்ற அச்சம் காரணமாக கனடியத் தம்பதியர் பிரசவத்தைக் கட்டுப்படுத்துவதாக இன்னொரு ஆய்வு தெரிவிக்கின்றது.

செ.தி.





றஞ்சி திரு

சின்னச் சின்ன தகவல்கள்

25 ஆண்டுகள் கனடிய இராணுவத்தில் பணியாற்றியபின் உடல் உபாதை காரணமாக கருணைக்கொலை கேட்டுநின்ற கென் சான் (62) என்பவரின் தற்கொலை பலரின் கண்களைத் திறக்க வைத்துள்ளது. கடந்த மாதம் மரணிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பதாக தமது சகாக்களுக்கும் குடும்பத்தினருக்கும் அவர் அனுப்பிய மின்னஞ்சலில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: “எனது மரணத்தின் வாயிலாக கருணைக்கொலை என்ற விடயம் கவனம் பெறும்” என்று குறிப்பிட்டுவிட்டு அதில் கனடிய அரசையும் கண்டித்திருந்தார்.

கிறீன்லாந்தின் பனிப்பாறைகள் மிக மிக வேகமாக நகர்ந்து கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1990இன் ஆரம்பத்தில் கடலுக்குள் புதைந்த பனிப்பாறைகள் 33 பில்லியன் தொன்கள் எனவும், தற்போது இது 250 க்கும் அதிகமான பில்லியன் தொன்களாக அதிகரித்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடருமா - னால் ஒரு காலத்தில் உலகின் கடல் மட்டம் சுமார் 20 அடியினால் உயரலாமெனவும் எதிர்வு கூறப்படுகிறது.

ரொறன்ரோவில் வீடில்லாது இறந்தவர்களின் எண்ணிக்கை 995ஐ தாண்டிவிட்டது என்ற தகவல் கடந்த மாதம் ரொறன்ரோவிலுள்ள கத்தோலிக்க தேவாலய நிகழ்வொன்றில் தெரிவிக்கப்பட்டது. வீடில்லாது இறந்தவர்களும் வீடில்லாது வாழ்பவர்களின் தொடர்பாடல்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் இந்த விபரம் தெரியவந்தது. கடந்த வருடத்தின் நவம்பர் மாதத்தில் மட்டும் (கடும் குளிர்காலம்) இங்கு வீடில்லாத 13 பேர் மரணமாகினர் என்பதும் இங்கு வெளிவந்த இன்னொரு தகவல். ஆனால் இத்தொகை மேலும் அதிகமாக இருக்கலாமென அஞ்சப்படுகிறது.

சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ண் மாநிலத்தில் சைவத்தமிழ் மக்கள் நீத்தார் இறுதிக்கடனையும் வழிபாட்டையும் உரிய மரியாதையுடன் நடத்துவதற்கும், நீத்தார் நிகழ்வின் நிறைவில் சுடலையில் இறுதிச் சடங்குகளை ஆற்றுவதற்கும் அம் மாநில அரசு உரிய ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துள்ளது. பிறேம் கார்டின் இடுகாட்டில் இதற்கென தனியாக இடம் ஒதுக்கிக் கொடுத்து, சுடலை வைரவருக்கான நிகழ்வுகளுக்கும் உரிய ஏற்பாட்டை மாநில அரசு செய்து கொடுத்துள்ளது.

உலகின் முதலாவது மின்சார விமானம் கனடாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வானத்திலும் கடலிலும் பறக்கக்கூடிய இந்த விமானத்தை வன்சுவரிலுள்ள ஏயர் - சீ பிளேன்ஸ் என்ற நிறுவனம் அமெரிக்க மின்சார தயாரிப்பு நிறுவனமான 'மக்னி எக்ஸ்' என்பதுடன் சேர்ந்து உருவாக்கியுள்ளது. கடல் மார்க்கமாக ஒத்திகைப் பயணத்தை மேற்கொண்ட இந்த விமானத்தில் ஆறு ஆசனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

உலகப்புகழ் பெற்ற 'போர்ப்ஸ்' சஞ்சிகை 2019ஆம் ஆண்டின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்கலை ஒன்பதாவது தடவையாகவும் முதலாம் இடத்துக்கு தெரிவு செய்துள்ளது. பிரித்தானிய எலிசபெத் மகாராணி 40வது இடத்தையும், ரென்னிஸ் விளையாட்டு வீராங்கனை செரினா வில்லியம்ஸ் 81வது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமுக்கு 34வது இடம் கிடைத்துள்ளது.

இந்த வருட ஆரம்பத்திலிருந்து வாகனங்களை நிறுத்தும் இடம் தொடர்பான புதிய சட்டமொன்று ஒன்றாயியோவில் நடைமுறைக்கு வரவுள்ளது. மின்சார வாகனங்களுக்கே - கென ஒதுக்கப்பட்ட தரிப்பிடங்களில் மற்றைய வாகனங்களை நிறுத்தினால் 125 டாலர் தண்டம் விதிக்கப்படும். மின்சார வாகனங்களும் அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் 'சார்ஜ்' கருவிகளுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டியதும் அவசியமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒபியாயிற் இறப்புகள் ஒன்றாயியோவில் அதிகரிப்பு

ஒபியாயிற் பாவனை தொடர்பான இறப்புகள் மற்றும் இதனால் அவசரகால சிகிச்சைக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருவதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் இங்கு 435பேர் இதனால் மரணமாகியுள்ளனர். முன்னைய ஆண்டான 2017இன் இதே காலப்பகுதி - யைவிட இது எண்ணிக்கையில் 128 (40 வீதம்) அதிகமாகும். கடந்தாண்டின் குறிப்பிட்ட மூன்று மாத காலத்துள் 3,420 பேர் வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சைப்பிரிவுக்குச் சென்றுள்ளனர்.

உறுப்பு மாற்று சிகிச்சை தாமதத்தால் 223 பேர் உயிரிழப்பு

கனடாவில் 2017ஆம் ஆண்டில் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்காகக் காத்திருந்த 223 பேர் சிகிச்சைக்கு முன்னர் மரணமடைந்துள்ளனர் என்ற தகவலை கனடிய மருத்துவ தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டில் (2018) 2800 உறுப்பு மாற்று அவசர சிகிச்சைகள் கனடாவில் இடம்பெற்றுள்ளன.

இங்கிலாந்து தேர்தலில் இந்திய பாரம்பரியத்தினர் 15 பேர் வெற்றி

இங்கிலாந்தில் கடந்த மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இந்திய பாரம்பரியத்தைச் சேர்ந்த 15 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இங்குள்ள 3 பிரதான கட்சிகளும் பெருமளவு இந்திய பாரம்பரிய வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தியிருந்தன. கன்சர்வேடிவ் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி சார்பில் தலா ஏழு பேர் பெற்றி பெற்றுள்ளனர். லிபரல் கட்சியில் ஒருவர் வெற்றி பெற்றார்.

ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக விருந்த 12 பேருடன் புதிதாக மூவர் தெரிவாகினர். இது தவிர, இலங்கையைப் பாரம்பரியமாகக் கொண்ட ரணில் ஜெயவர்த்தன என்பவர் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் மூன்றாவது தடவையாகவும் பெற்றி பெற்றுள்ளார்.

In late September last year, hundreds of thousands of Canadians took to the streets across the country to demand more from their governments on climate change.

It was one of the largest mass protests in Canadian history, adding maple flavours to an international climate strike movement founded around Swedish teenager Greta Thunberg.

It was also a sign, many in the environment movement believed, of Canada's climate-change coming of age.

"2019 was like the year of climate awakening for Canada," says Catherine Abreu, the head of Climate Action Network Canada. It was a year that saw warnings Canada is warming twice as fast as the rest of the world, the imposition of a national price on pollution, a vote in Parliament to declare a climate emergency and a federal election in which climate was one of the few real issues to make its way through the din of nasty politics.

Climate change was chosen in a survey of reporters and editors across the country as the 2019 Canadian Press News Story of the Year.

"I don't think it can be anything but climate change," said Toronto Star senior editor Julie Carl. "It is gripping our attention, our reality and our imagination."

A decade ago, climate change was more academic than reality, but in recent years few Canadians haven't been touched directly by the kind of weather climate change may be causing: floods, fires, major storms, cold snaps, heat waves, longer winters, shorter growing seasons. In June, when Parliament voted to declare that we are fac-



Climate change News Story of the Year - 2019

ing a climate crisis, it came as parts of eastern Ontario, Quebec and New Brunswick were bailing out from the second once-a-century flood in three years.

In the survey, climate change had stiff competition, barely beating out the SNC-Lavalin saga, which itself had to fight its way into second ahead of the Toronto Raptors' NBA title. In western Canada, many votes were cast for the hunt for two men who murdered a couple and another man in British Columbia before fleeing to the muskeg of northern Manitoba, where they would take their own lives.

But for many editors, the decision to rank climate change No. 1 comes both from the impact it had in 2019 and its expected dominance in our lives in the future.

"There's no bigger story than the human-made altering of our own planet — even if you don't believe it," said Paul Harvey, senior editor at the Calgary Herald and Calgary Sun. Canada's new environment minister, Jonathan Wilkinson, ran for office in large part because he wanted to do something to address climate change, a problem, he said in a recent interview, that "is a defining issue of our time."

It is also a defining issue for the Liberal government. Prime Minister Justin Trudeau ran on a promise to ramp up Canada's environment policies in 2015, including setting a path to reduce greenhouse-gas emissions and fix Canada's environmental review process for major projects.●

Jody Wilson-Raybould Canada's newsmaker of the year 2019

The SNC-Lavalin affair cost Justin Trudeau two cabinet ministers, his most trusted aide, the top federal public servant and possibly a second majority mandate; and now the woman at the centre of it all — Jody Wilson-Raybould — is the 2019 Newsmaker of the Year.

The former justice minister was the runaway choice of news editors across the country surveyed by The Canadian Press. Prime Minister Trudeau, whose Liberal government was reduced to a minority in the Oct. 21 election, polled a distant second.

"Jody Wilson-Raybould made us think about governance and fairness and loyalty and how all of those things play out every day behind the scenes on Parliament Hill," said Toronto Star senior editor Janet Hurley.

"She lifted the curtain and let us see inside and, as the election results ultimately revealed, not everyone liked what they saw. Some called her courageous; others were less kind — but in the face of all that she created a national dialogue unmatched this year."

This time last year, Sun News editor-in-chief Mark Towhey

said, "The number of Canadians who could tell you who Jody Wilson-Raybould was would fit in a mid-size restaurant. "In 2019, she became a household name at the centre of the biggest political story of the year."

It began with an anonymously sourced story in the Globe and Mail in early February, alleging that Trudeau and his staff had inappropriately pressured Wilson-Raybould to stop a criminal prosecution of SNC-Lavalin, the Montreal engineering giant facing corruption charges related to contracts in Libya.

It suggested Trudeau's demotion of Wilson-Raybould, Canada's first Indigenous justice minister, to Veterans Affairs in a mid-January cabinet shuffle was punishment for her refusal to override the director of public prosecutions, who had declined to negotiate a remediation agreement — a kind of plea bargain in corporate-corruption cases — for SNC-Lavalin.

The controversy quickly spiralled out of control for the government. Within a week, Wilson-Raybould resigned from cabinet. Less than a week after that, Trudeau's long-time friend and most trusted political adviser, Gerald Butts, resigned as the prime minister's principal secretary. (Contd. on page 30)



டாக்டர் எம். கே. முருகானந்தன்

ஒற்றைத் தலைவலி கபாலக் குத்து - மைகிரேன்

கபாலம் வெடிக்குமாப் போல கிடக்கு என்று தலையைப் பிடித்துக் கொண்டு வருபவர்கள் பலர் இருக்கிறார்கள். ஒற்றைத் தலைவலி என்றும் மைகிரேன் என்று தாங்களே பெயர் சொல்லிக் கொண்டு வருபவர்களும் இருக்கிறார்கள். இருந்தபோதும் இவர்கள் எல்லோருமே உண்மையில் ஒற்றைத் தலைவலிக்காரர் அல்ல.

சாதாரண தலைவலியானது தடிமன், மூக்கடைப்பு, மனப்பதற்றம், காய்ச்சல் போன்ற பல நோய்களின்போது ஒரு அறிகுறியாக வெளிப்படுவதுண்டு. ஆனால் ஒற்றைத் தலைவலி என்பது அவைபோன்ற வெறும் தலைவலியல்ல. மிகவும் தனித்துவமான ஒரு நோயாகும். அந்நோய் இல்லாத தருணங்களிலும் கூட அது பற்றிய எண்ணம் வந்தால் பதறவைக்கக் கூடிய கடுமையான நோயாகும். தான் செய்து கொண்டிருப்பது எவ்வளவு முக்கிய வேலையானாலும் அதைக் கைவிட்டுவிட்டு ஒதுங்குமளவிற்குத் தீவிரமானதாகும்.

இத் தலைவலியின் சில தனித்துவமான பண்புகள் ஏனைய தலைவலிகளிலிருந்து வேறுபடுத்த உதவுகின்றன. தூங்க முடியாதபடி துடிதுடிக்க வைக்கும் மிகக் கடுமையான தலைவலி இது. படுவேகமாகக் குத்துவதுபோலவும், கூடிக்குறைந்து கொண்டிருப்பதுபோலவும் தோன்றலாம். தலையின் ஒரு பக்கத்தில் மட்டுமே இது தாக்கும். பெரும்பாலானவர்களுக்கு தொடர்ந்து அதே பக்கத்திலேயே தாக்கும். கண்ணின் உட்புறமாகவோ தலையின் பின்புறமாகவோ அன்றி கழுத்துப் பகுதியிலோ தாக்கக் கூடும். ஆரம்பிக்கும்போது மந்தமாக ஆரம்பித்து ஒரு சில நிமிடங்களிலோ சில மணிநேரத்திலோ தாங்க முடியாதளவிற்கு அதிகரிக்கும். சில நிமிடங்களில் தணியாது. பொதுவாக 6 மணிநேரம் முதல் இரண்டு நாட்கள் வரை கூட தொடரும்.

பார்வை தொடர்பான சில சடுதியான தாற்காலிக மாற்றங்கள் ஒற்றைத் தலைவலி வரப்போகிறது என்பதற்கு கட்டியம் சுறுவதுபோல வருவதுண்டு. பார்க்கும் போது வெற்றுப்புள்ளி அல்லது கருமையான புள்ளிகள், மங்கிய பார்வை, கண் வலி, நட்சத்திரங்கள் மின்னுவதுபோல அல்லது கோடுகள் வளைந்து வளைந்து செல்வதுபோல, ஒரு குழாயினூடாக அல்லது சுரங்கத் - தினூடாகப் பார்ப்பது போலிருந்தல், இவற்றை தவிர திடீரெனக் குளிராக உணர்ந்தல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு, சோர்வு, களைப்பு, பசியின்மை, குமட்டல் வாந்தி, விறைப்புத்தன்மை, வியர்வை, ஒளிகளைப் பார்க்கக் கூச்சம், அல்லது ஒளிகளைப் பொறுக்க முடியாமை போன்ற அறிகுறிகளும் இருக்கக் கூடும்.

தலைவலி வருவதற்கு முன்னர் சிலருக்கு, கொட்டாவி விடுவது, சிந்தனைத் தெளிவின்மை, குமட்டல் பேசும்போது சரியான வார்த்தைகளை கண்டுபிடிப்பதில் சிரமம் போன்ற எச்சரிக்கை அறிகுறிகள் தோன்றுவதுண்டு. சிலருக்கு தலைவலி நின்ற பின்னரும் கூட, மனம் சோர்வாக இருந்தல், சிந்தனை தெளிவாக இல்லாதிருந்தல், தூக்கக் கலக்கம் போன்ற உணர்வு, கழுத்து வலி என அதன் பாதிப்பு ஓரிரை நாட்களுக்குத் தொடர்வதுண்டு.

யாருக்கு வரும்

பொதுவாக குழந்தைப் பருவத்திலும் முதுமையிலும் வருவது குறைவு. 10 முதல் 45 வயதிற்கு இடைப்பட்ட காலத்திலேயே முதன்முதலில் தோன்றுவதுண்டு. பொதுவாக ஆண்களைவிடப் பெண்களுக்கே அதிகமாக வருவதுண்டு. ஒற்றைத் தலைவலி உள்ள பெண்களுக்கு அவர்கள் கர்ப்பிணியாக இருக்கும் காலங்களில் குறைவாகவே வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் பலருக்கு வருவதும் உண்டு.

தூண்டும் காரணங்கள் மூளைக் கலங்களின் வழமைக்கு மாறான செயற்பாடுகளால்தான் ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது என நம்பப்படுகிறது. அதனால் நரம்பு பாதையிலும் மற்றும் இரசாயன மாற்றங்களாலும் இரத்தக் குழாய்களும் தசைநார்களும் இறுக்கமடைவதே தலைவலியை ஏற்படுத்துகிறது.

இவ்வாவறு நிகழ்வதை பல விடயங்கள் தூண்டுகின்றன. ஒருவருக்கு எந்தெந்த விடயங்கள் தலைவலியைத் தூண்டுகின்றன என்பதை கண்டறிந்து அவற்றைத் தவிர்ப்பதன் மூலம் தலைவலி ஏற்படுவதைத் தடுக்கலாம். மனஅழுத்தம், பதகளிப்பு நோய், மன - அமைதியைக் குலைக்கும் சம்பவங்கள்.

சில வகை மணங்களும் வாசனைத் திரவியங்களும், உரத்த சத்தங்கள், பிரகாசமான ஒளி உதாரணமாக கரும் வெயிலில் அலைவது, மதுபானம், புகைத்தல் போன்றவை, பெண்களின் மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் ஹோர்மோன் மாற்றங்கள், கருத்தடை மாத்திரைகள். வழமையான தூக்க வழக்கங்களில் மாற்றங்கள், தூக்கக் குறைபாடு, காலம் தவறிய உணவு, கடுமையான உடற்பயிற்சி.

சில வகை உணவுகள்

- * பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஊறுகாய் போன்ற புளித்த உணவுகள், மோனோசோடியம் குளுட்டாமேட் (MSG) கொண்ட உணவுகள்
- * பேக் பண்ணப்பட்ட உணவுகள், சாக்கேட், விதைகள், கொட்டைகள், வேர்க்கடலை வெண்ணெய்,
- * Tyramine கலந்த சிவப்பு ஒயின், நாட்பட்ட சீஸ், மீன், கோழி, ஈரல், போன்றவை
- * அவகாடோ, வாழை, தோடை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள்
- * வெண்காயம் சிலரில்

சிகிச்சை


நீங்கள் ஒற்றைத் தலைவலி நோயாளியானால், அதைத் தூண்டும் காரணிகளை அனுபவத்தின் மூலம் கண்டறிந்து அவற்றைத் தவிர்ப்பதன் மூலம் நோய் தோன்றுவதைத் தவிர்த்துக் கொள்ளலாம். தலைவலி வந்துவிட்டால் சப்தமற்ற அமைதியான இடத்தில் ஆறுதல் எடுங்கள்.

ஒளி குறைவான அல்லது இருண்ட அறை உசிதமானது. முடியுமானால் சற்று நேரம் தூங்குங்கள். மிக அடிக்கடி தலைவலி வருவதாயிருந்தால் அதைத் தடுப்பதற்கு சில மாதங்களுக்கு தினசரி தடுப்பு மாத்திரைகள் உண்ண நேரலாம். அது மருத்துவரது ஆலோசனையுடன் அவரது வழிகாட்டலில் மட்டும் செய்ய வேண்டியதாகும்.●



அ. முத்துலிங்கம்

சுந்தர் பிச்சையை தெரியும்



சுந்தர் பிச்சையை எனக்குத் தெரியும்.

யார் அது?

இது என்ன? சுகின் நிறுவனத்தின் தலைவர்.

ஓ, அவரா? எப்படித் தெரியும்?

என் பக்கத்து வீட்டுக்காரரின் மாமனாரும், சுந்தர் பிச்சையின் பெற்றோரும் சிநேகிதர்கள்.

எப்படி?

அவர்கள் பஜனைக்கு ஒன்றாகப் போவார்கள், வருவார்கள்.

அப்படியா?

என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள். சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வருடத்திற்கு 2 மில்லியன் டாலர்கள்.

அதனால் எனக்கு என்ன?

அவர் நினைத்தால் ரொறன்ரோ தமிழ் இருக்கைக்கு ஒரு மில்லியன் டாலர் கொடுப்பார். அது அவருக்கு காசே அல்ல.

அவருக்கு எத்தனையோ வேலை. இன்னும் எவ்வளவு பணம் சேர்க்கவேண்டும். இதற்கெல்லாம் கொடுப்பாரா?

அப்படிவிட முடியாது. நான் மாமாவுக்கு இப்பவே எழுதுகிறேன். ஒரு மில்லியன் டாலர் காசோலை வரும். அதற்கு நான் உத்தரவாதம்.

எப்படி வரும்?

சூரியரித்தான். நேராக ரொறன்ரோ பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்பிவிடுவார்.

எப்படி முகவரி கிடைக்கும்?

உலகத்துக்கே தேடுதலை சொல்லிக் கொடுத்தவர். அவருக்கு ஒரு முகவரி தேடுவதா பிரச்சனை?

நண்பர் சொன்னபடியே தன் மாமாவுக்கு எழுதிப்போட்டார். அவருடைய மாமாவும் இதோ அதோ என்று சொன்னார். நினைவூட்டல்களும் அனுப்பினார். இப்பொழுதெல்லாம் நண்பர் கண்ணில் படுவதேயில்லை. நானோ நம்பிக்கை இழக்கவில்லை. யார் கண்டது? நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரம் கலிஃபோர்னியாவிலிருந்து காசோலை கிளம்பியிருக்கும்.

இரு பெண்கள்

அவரை அடிக்கடி கூட்டங்களில் சந்தித்தேன். தங்கமலர் என்று பெயர். எழுபது வயது இருக்கும். தமிழ் இருக்கைக்கு தான் பணம் சேர்க்கப்போவதாகச் சொன்னார். சரி என்றேன். வாசலைக் கடந்ததும் மற்றவர்கள்போல மறந்துவிடுவார் என நினைத்தேன். ஒரு மாதம் கழித்து தொலைபேசி வந்தது. 5,000 டாலர்கள் சேகரித்துவிட்டார். வீடு வீடாகப் போய் கதவுகளைத் தட்டி பணம் சேர்த்திருந்தார். வெளிநாட்டில் இருப்பவர்களையும் டெலிபோனில் அழைத்து பணம் திரட்டியிருக்கிறார். நன்றி என்று சொன்னேன். அவர் சொன்னார், 'ஐயா, தொடக்கத்தில் எனக்கு நிறைய சிநேகிதிகளும்

சில எதிரிகளும் இருந்தார்கள். இப்போ எதிரிகள் அதிகரித்துவிட்டார்கள்' என்றார். 'நிதி சேகரிப்பவர் எல்லோருக்கும் நடப்பதுதான்' என்று ஆறுதல் படுத்தினேன்.

இந்த சகோதரிகளின் பெயர்கள் ஆதினி மற்றும் மீனாட்சி. இவர்களுக்கு சிநேகிதி ஒருவரிடமிருந்து Bridal Shower (மணப்பெண் நீராட்டு) நிகழ்வுக்கு அழைப்பு வந்திருந்தது. அழைப்பிதழில் பரிசுகள் வேண்டாம் என்ற வேண்டுகோள். ஆகவே இவர்கள் வித்தியாசமான ஒன்றைச் செய்தனர். மணமகள் பெயரில் ரொறன்ரோ தமிழ் இருக்கைக்கு நன்கொடை வழங்கி தங்கள் வாழ்த்தைத் தெரிவித்தனர்.

இரு வாசகர்கள்

பெயர் உதயகுமாரி. நல்ல வாசகர். எழுத்தாளர்களைத் தேடித்தேடி சந்திப்பார். இவரிலும் பார்க்க இவருடைய பிள்ளைகளின் தமிழ் பற்று நம்பமுடியாததாக இருக்கும். பிள்ளைகள் தங்கள் பெயர்களை தேன்மொழி என்றும் தமிழ்செல்வன் என்றும் தாங்களாகவே மாற்றிக் கொண்டவர்கள். ஒருநாள் உதயகுமாரி என்னிடம், 'தமிழ் இருக்கை நிதி இந்தமாதம் இலக்கை அடைந்துவிட்டதா?' என்று கேட்டார். நான் 8,000 டாலர்கள் குறைகிறது என்று சொன்னேன். அவர் உடனே 8,000 டாலர்களுக்கு ஒரு காசோலை எழுதி நன்கொடையாக வழங்கினார். அவர் பெரிய செல்வந்தர் அல்ல. ஆனால் ஒரு நிமிடம்கூட தயங்காமல் இந்த தானத்தைச் செய்தார்.

இதேபோல இன்னொரு ஆர்வமான வாசகர். அவருடைய பெயர் தனசேகரன் மகாலிங்கம். பாண்டிச்சேரி மருத்துவக் கல்லூரியில் உயர் பதவியில் இருக்கிறார். இவரை தொலைபேசியில் அழைத்து ரொறன்ரோ தமிழ் இருக்கை பற்றி சொன்னேன். அமைதியாக நான் சொன்னதை கேட்டார். 'என்னால் ஆனதை முயற்சி செய்கிறேன்' என்றார். வாக்கு கொடுக்கவே இல்லை. சில நாட்கள் கழிந்து ரொறன்ரோ பல்கலைக்கழகத்திலிருந்து எனக்கு தொலைபேசி வந்தது. தனசேகரன் 1,845 டாலர்கள் அனுப்பியிருப்பதாகச் சொன்னார்கள். இப்படி எதிர்பாராமல் பணம் வரும் மிக எதிர்பார்த்த இடத்திலிருந்து ஒன்றுமே பெயராது.

இளம் எழுத்தாளர்

நிதி சேகரிப்பு, வெற்றி தோல்விகள் நிறைந்ததுதான். முன்பின் தெரியாத ஓர் இளம் எழுத்தாளர் தன்னுடைய புத்தகம் ஒன்றுக்கு முன்னுரை கேட்டிருந்தார். முன்னுரை எழுதச் சொல்லி யார் கேட்டாலும் எனக்கு நடுக்கம் பிடித்துவிடும். ஏன் என்றால் ஒரு முன்னுரை எழுதும் நேரத்தில் நான் மூன்று கட்டுரை எழுதிவிடுவேன். அத்துடன் ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு நிதி சேர்ப்பதில் நான் ஒவ்வொரு நிமிடத்தையும் செலவழித்தேன். ஆகவே சில மணி நேரத்தை திருடித்தான் முன்னுரை எழுதவேண்டும். நான் எழுத்தாளரிடம் இப்படிச் சொன்னேன். 'எப்படியும் நேரம் சம்பாதித்து முன்னுரை எழுதிவிடுகிறேன். நீங்கள் ஓர் உதவி செய்ய முடியுமா?' 'சொல்லுங்கள், ஐயா காத்திருக்கிறேன்.' 'உங்கள் எழுத்திலிருந்து நீங்கள் தமிழ் பற்றாளர் என்பது தெரிகிறது. ரொறன்ரோ தமிழ் இருக்கைக்கு உங்கள் உறவினர்களிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் ஆதரவு திரட்டமுடியுமா? எத்தனை சிறு நன்கொடை என்றாலும் பரவாயில்லை. அதை நேரே பல்கலைக்கழக வங்கிக் கணக்குக்கு அனுப்பிவிடுங்கள்' என்றேன். மிக்க மகிழ்ச்சியுடன் 'செய்கிறேன், செய்கிறேன்' என்று உறுதியளித்தார்.

வாக்குக் கொடுத்தபடியே எழுத்தாளரின் புத்தகத்தை இருதரம் வாசித்து குறிப்புகள் எடுத்து முன்னுரை எழுதினேன். நாலு தடவை திருத்தங்கள் செய்தேன். முன்னுரை திருப்தியாக அமைந்ததும் எழுத்தாளருக்கு அனுப்பிவைத்தேன். அவரும் நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார். அது மூன்று மாதங்களுக்கு முன்பு. பின்னர் புத்தகம் வெளிவந்துவிட்டதாக கேள்விப்பட்டேன். என்னுடைய முன்னுரையினால் ஒரு பிரதிசூட அதிகமாக விற்காது என்பது எனக்குத் தெரியும் ஒன்றிரண்டு குறைவாகக்கூட விற்கிறுக்கலாம். எனக்கு ஒரு பிரதி அனுப்புவார் என எதிர்பார்த்தேன். கிடைக்கவில்லை. ஒவ்வொரு வாரமும் பல்கலைக்கழகத்தை அழைத்து இன்னார் பணம் அனுப்பினாரா என்று கேட்பேன். அவர்கள் இல்லை என்பார்கள். அது ஆறுமாதம் முன்னர். இப்பொழுது கேட்பதை நிறுத்திவிட்டேன்.



‘கலாநிதி’ பால. சிவகடாட்சம்

படித்ததும் கேட்டதும்

24

எங்களுக்கும் உங்களுக்கும் ஒத்துவராது

சங்ககாலத்தில் சாதிவேறுபாடுகள் பேணப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் பொருளாதார அடிப்படையில் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்தன. ஏதோ ஒரு விடயமாகக் கடற்கரைக்கு வந்தபோது அந்த அழகிய இளம்பெண்ணை அவன் கண்டுகொண்டான். அவள் யார் எங்கிருக்கிறாள் என்ற விடயமெதுவும் தெரியாத அந்த இளைஞன் அவளை ஒருமுறையாவது நேரில் பார்த்துப் பேசிவிடவேண்டும் என்னும் ஆசையில் கடற்கரையெங்கும் அலைந்து திரிகின்றான். அந்தச் சமயத்தில் முதன்முறை பார்த்தபோது அந்த இளம்பெண்ணுடன் சேர்ந்து காணப்பட்ட அவளது தோழியைக் காண்கின்றான். ஒருவித நம்பிக்கையுடன் அந்தத் தோழிப்பெண்ணிடம் வருகின்றான். தன்னை நாடிவந்த இளைஞனின் எண்ணத்தைப் புரிந்துகொண்ட தோழி அவனுக்கு அறிவுரை கூறுகின்றாள்.

“நீ தேடிவந்த பெண் கடற்கரையை அண்டிய சிற்றூரில் வாழ்ந்துகொண்டு நீலப்பெருங்கடலுள் நுழைந்து வலை வீசும் மீனவன் மகள். நீயோ உயரமான மாளிகைகளில் கொடிகள் அசைந்தாடும் பழம்பெரும் ஊரில் வேகமாகப் பயணிக்கும் தேரை உடைய பெருமகனின் அன்புமகன். கொழுத்த சுறாமீனில் வெட்டியெடுத்துக் காயப் போட்டிருக்கும் கருவாட்டுத் துண்டங்களத் தேடிவரும் பறவைகளை விரட்டிக் கொண்டிருக்கும் எமக்கு உன்போன்றவர்களால் கிடைக்கக்கூடிய நன்மைதான் என்ன? இவ்விடத்தில் கருவாட்டு நாற்றம்தான் உள்ளது. உடனே இங்கிருந்து போய்விடு. கடல் தரும் வளங்களை மட்டுமே நம்பிவாழும் எமது எளிய வாழ்க்கை உங்களைப் போன்றோரோடு ஒத்துப்போகக் - கூடியதோ? எங்கள் சமூகத்திலும் சிறந்த இளைஞர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்” என்று திடமாகவும் தெளிவாகவும் கூறுகின்றாள் அந்த இளைஞன் தேடிவந்த மீனவப்பெண்ணின் தோழி.

ஊர் பேர் தெரியாத ஒரு புலவர் இயற்றிய இப்பாடல் சங்க இலக்கியத் தொகுப்புகளுள் ஒன்றான நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.

இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி,
நீல் நிறப் பெருங் கடல் கலங்க உள்புக்கு
மீன் எறி பரதவர் மகளே நீயே,
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதார்க்
கடுந் தேர்ச் செல்வன் காதல் மகளே:
நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி,
இனப் புள் ஒப்பும் எமக்கு நலன் எவனோ?
புலவு நாறுதும் செல நின்றீமோ!
பெரு நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே
எம்மனோரில் செம்மலும் உடைத்தே!

-நற்றிணை 45

Incompatible Relationship

Although caste discriminations did not appear to have prevailed during the Sangam period (circa 100 C E – 500 BCE) yet there were economic inequalities in the society. When the handsome young man from the ancient town visited the nearby coastal village, he had a

glimpse of that beautiful young girl close to the seashore. Unable to find out who she was and where she lives the young man was wandering around the beach hoping to catch her eyes once again. When he sees the woman whom he had seen accompanying the young girl earlier, he hurriedly approaches her. This woman being aware of the young man’s feelings and expectations advises him to comprehend the reality. She goes on to explain the reasons why he is unsuitable to be her friend’s companion.

“The girl you are looking for is the daughter of a fisherman from the little hamlet by the sea shore, who wanders Into the vast blue sea to cast the fishing net.

You are the darling son of a rich man Who owns fast chariots in the ancient town Where the flags flutter in the wind from tall mansions.

We are here to chase the birds that come To feed on pieces of fish drying in the sun since being cut into shreds from the fat shark. What good is your friendship to us? This place smells of fish. Don’t linger around here.

We lead a humble life that is dependent on what the resourceful ocean has to offer. How could we associate with folks like you? There are adorable men among us too.”
Natrinal 45 This beautiful poem was composed by a poet who had lived in the Sangam era but his name has not reached us.●




கடந்த சில மாதங்களாக ஒன்ராதியோ கல்வி அமைச்சர் Stephe Lecce க்கும் ஒன்ராதியோ இரண்டாம் நிலைப் பாடசாலை ஆசிரிய சங்கங்களுக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதையும், அது தோல்வியில் முடிவடைவதையும் பொதுஜன தொடர்புச் சாதனங்கள் அறிவித்தவாறு இருக்கின்றன. ஈற்றில் சுமுகமான ஒரு முடிவு எட்டப்படாத நிலையில் ஆசிரியர்கள் சட்டப்படி வேலை செய்வதை (Work to rule) மேற்கொண்டனர். இது பலன் அளிக்காதவிடத்து கடைசி ஆயுதமாக வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம் என்று பார்த்தால் இவர்களின் கோரிக்கைகளில் இணையவழி விசேட சித்திகள் என்ற விடயம் முக்கிய இடத்தை வகிக்கிறது. பெற்றோர்களையும் மாணவர்களையும் இவ்விடயம் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறது.



கனகேஸ்வரி நடராஜா

இணையவழி (on line) விசேட சித்திகள்



இங்கு பல்கலைக்கழகம் செல்வதற்கு, அல்லது சமூக கல்லூரிகளுக்குச் செல்வதற்கு அல்லது ஒன்ராதியோ இரண்டாம் நிலைப்பாடசாலை டிப்ளோமாவைப் பெறுவதற்கு ஒன்ராதியோ இரண்டாம் நிலைப் பாடசாலையில் 30 விசேட சித்திகளைப் பெற வேண்டுமென்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஒரு விசேட சித்தி என்பது ஐம்பதுக்கு மேற்பட்ட புள்ளிகளையும், 110 மணித்தியால வகுப்பறைக் கற்பித்தலையும் கொண்டிருக்க வேண்டுமென வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட சித்திகளில் நான்கினை 2020ஆம் ஆண்டு இரண்டாம் நிலைப் பாடசாலையில் சேரும் மாணவர்கள் வருடத்துக்கு ஒரு விசேட சித்தி மூலம் பெற வேண்டுமென அறிவிக்கப்பட்டது. ஆனால், ஆசிரிய சங்கங்களின் பெரும் எதிர்ப்பு காரணமாக கல்விமைச்சர் சற்றுக் கீழிறங்கி வந்துள்ளார். நான்கு இணையவழி விசேட சித்திகள் தேவை - யில்லையென்றும், இரண்டு இணையவழி விசேட சித்திகள் இருந்தால் போதுமானவம் அறிவித்துள்ளார். எனினும் ஆசிரிய சங்கங்கள் தங்கள் அடிப்படைக் கோரிக்கையை விட்டுக்கொடுப்பதாக இல்லை. Two is too many (இரண்டு அதிகமானது) என்கிறார்கள்.

இந்த இணையவழி விசேட சித்திகள் தற்பொழுதும் நடைமுறையில் உள்ளன. ஆங்கில, பிரெஞ்சுப் பாடசாலைகளில் தற்போது 130 இணையவழி விசேட சித்தி பாடநிரல்கள் காணப்படுகின்றன. அவற்றை 60,000 மாணவர்- கள் - அதாவது மாணவர்கள் தொகையில் 5 வீதமானோர் பின்பற்றுகிறார்கள். இவர்கள் இவற்றைப் பின்பற்றுவதற்கு பல தனிப்பட்ட காரணங்கள் காணப்படுகின்றன. சில மாணவர்களுக்கு பகுதி நேர வேலைக்குச் செல்வதால் நேரமின்மை, சிலர் சொந்தக் காரணங்களுக்காக (பிள்ளைகளைப் பராமரித்தல், நோயாளியாகுதல்) பாடசாலை சமூகம் அளிக்க முடியாமை என்பன இக்காரணங்கள். சில மாணவர்கள் தங்கள் பாடசாலையில் கற்பிக்கப்படாத பாடங்களை கற்க விரும்பின் இணையவழியாக படிப்பதுண்டு. வேறு சில மாணவர்கள் இரண்டாம் நிலைப் பாடசாலைப் படிப்பை விரைவாகச் செய்து முடிப்பதற்கும் இவ்வாறு செய்வதுண்டு. இவை யாவும் எவர்தும்

நிர்ப்பந்தம் காரணமாக இல்லாமல் சுயவிருப்பமாகவே நடைபெறுகின்றன.

ஆனால், தற்போதைய அரசாங்கம் இரண்டு இணையவழி விசேட சித்திகளையும் கட்டாயமாக்கியுள்ளது. இவ்வாறு அரசாங்கம் செய்வதன் நோக்கம் கல்விச் செலவினங்களை கட்டுப்படுத்துவதற்காகவே என்று தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. குற்றச்சாட்டை முழுமையாக ஏற்றுக் கொள்ளவே வேண்டும். இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தவுடனேயே ஆசிரியர்கள் எண்ணிக்கையை குறைத்தது. ஒரு வகுப்பில் இருக்க வேண்டிய மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்தது. முதலில் 22.5 வகுப்புச் சராசரியாகவிருந்த மாணவர் தொகையை 28ஆக உயர்த்தியது. இதற்கு பலத்த கண்டனங்கள் ஏற்பட்டதால் அதனை 25ஆக தளர்த்தியது. ஆனால், இணையவழி விசேட சித்திகளின் வகுப்பு சராசரி 35 ஆக அதிகரிக்கப்போகிறது. இவை யாவும் போதிய திட்டமிடல் இல்லாமல் செலவினத்தைக் குறைப்பதையே நோக்கமாகக் கொண்டவை.

கல்விச் சமத்துவ முனைவர் பட்டம் பெற்ற பர்ஹாடி, இணையவழி கற்றல் எத்தகைய வெற்றியளிக்குமென்பதற்கான தரவுகள் எதுவும் இதுவரை காணப்படவில்லையெனக் கூறுகிறார். ஆகவே, இது பிள்ளைகளை ஆய்வுகூடப் பிராணிகளாக்கும் முயற்சி எனக்கருத இடமுண்டு. நன்றாக வகுப்பில் செயற்படும் பிள்ளைகளே இணையவழி கற்றலையும் வெற்றிகரமாக கையாளுவார்களெனக் கூறுகிறார். ஆசிரியரின் மேற்பார்வையில் ஒரு பாடத்தைக் கற்பதற்கு கஷ்டப்படும் ஒரு மாணவர் கட்டாயமாக இணையவழிப் பாடத்தை விளங்கிக் கொள்ள மாட்டாரெனக் கூறுகிறார்.

ஒன்ராதியோ மாணவர் அறங்காவலர் சங்கத்தைச் சார்ந்த சாலி மேசரட் இதுபற்றி கருத்து வெளியிடுகையில், பலவிதமான கற்றல் முறைகள் தொழில்நுட்பத்தைக் கையாள்வதிலும் உண்டு. இதனை சகல மாணவர்களாலும் லாவகமாக செய்ய முடியாதெனக் கூறியுள்ளார். இணையவழிச் சித்திகளுக்கு அரசாங்கம் சில விதிவிலக் - குகளை வழங்கியுள்ளது. கற்றல் குறைபாடுள்ள மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சலுகைகள் வழங்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி மாற்றுத்திறனாளி மாணவர்களில் சிலர் தொழில்நுட்பக் கருவிகளைக் கையாள்வதில் திறமைசாலிகளாகவும் இருக்க வாய்ப்புண்டு.

பாடசாலைகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் கூட தங்கள் பல்கலைக்கழக படிப்பிற்கான சில கற்கை நெறிகளை இணையவழி மூலம் நிறைவு செய்தால், பின்னர் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு வருவதற்கு போதிய திறன் இல்லாமல் கஷ்டப்பட வாய்ப்புண்டு. எனவே கட்டாயமாக இணையவழி விசேட சித்திகள் பெறவேண்டுமென்பது தவிர்க்கப்பட வேண்டும். உட்கட்டுமான அமைச்சர் லேறி ஸ்கொட், இணையவழி பாடங்களைக் கற்பிப்பதற்கு எல்லாப் பாடசாலைகளிலும் போதிய தொழில்நுட்ப உதவி காணப்படவில்லை என்கிறார். கிராமங்களில் பின்தங்கிய குடியிருப்புகளிலும் நம்பகமான, போதுமான இணைய (இன்ரர்நெட்) வசதிகள் இல்லை. ஆகவே அவற்றை சீரமைக்காமல் இத்தகைய நெறிகளைக் கட்டாயமாக்குவது முறையல்ல என்கிறார்.

இரண்டு மில்லியன் மாணவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்ராதியோ மாணவர் அறங்காவலர் சங்கம், தாங்கள் மேற்கொண்ட ஆய்வில் பங்கேற்றவர்களில் 95 வீதத் - தினர் இத்தகைய ஒரு நிரலை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால், இணையவழி நிரல்களை நடத்தும் ஆசிரியரிடம் சந்தேகங்கள் ஏற்படுமிடத்து உடனடியாக உதவி பெற முடியாது. அத்துடன் மாணவர்களும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும்.

என்.டி.பி. கட்சியின் கல்வித்துறை விமர்சகர் மரிட் ஸ்ரைல்ஸ் சொல்வதுபோல அரசாங்கத்தின் செயல்கள் எல்லாவற்றுக்கும் அடித்தளத்தில் கல்விக்கான நிதி வழங்குவதைக் குறைப்பதே காரணமாகவுள்ளது. ஆசிரியர் சங்கங்களுக்கும் கல்வி அமைச்சுக்கும் இடையில் நடைபெறும் இழுபறியில் மாணவ சமுதாயமே பகடைக்காய்களாக மாறப்போகிறது. ஏற்கனவே இரண்டாம் நிலைப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் இந்த ஆண்டில் (2020) இரண்டாம் நிலைப்பாடசாலை மாணவர்களின் எதிர்காலம் எப்படி அமையும் என்பதற்கு காலத்தான் பதில் சொல்ல வேண்டும்!●



இரா. சம்பந்தன்

மலரும் மாலையும் !

அது காணும் இடமெல்லாம் வயல்களும் குளங்களும் சோலைகளும் நிறைந்த அழகிய கிராமம். ஆங்கே ஒரு ஓலைக் குடிசை. உள்ளே ஒரு வறிய தாயும் அவளின் அன்பு மகனும் பேசிக் கொள்கிறார்கள். அம்மா நேரம் பார்ப்பதற்கு எனக்கு ஒரு கடிகாரம் வாங்கித் தா என்று கேட்கின்றாள் மகள்.

மகளே இயற்கை தானே நாம் நேரத்தை அறிந்து கொள்வதற்கு பல வசதிகளைச் செய்து கொடுத்திருக்கின்றது. அதை விடவா உனக்கு இன்னொரு கடிகாரம் தேவைப்படுகின்றது என்று கேட்ட தாய் இயற்கையின் நேர ஒழுங்கினை மகளுக்கு எடுத்துக் கூறுகின்றாள்.

அதிகாலையிலே வானம் சிவந்து போயிருக்கும். சேவல் கூவும். காகம் கரையும். எனவே அதிகாலைப் பொழுதை அறிந்து கொள்ள உனக்குக் கடிகாரம் தேவையில்லை. சிவந்த கதிர்களோடு சூரியன் பொங்கி எழும். அப்போது குளங்களிலே தாமரைப் பூக்கள் மலரும். இது காலை வேளையின் அடையாளம். எனவே காலைப் பொழுதை அறியவும் உனக்குக் கடிகாரம் தேவையில்லை.

நடக்கும் போது நிழல் தன் காலடிக்குள்ளே விழும். நிமிர்ந்து பார்த்தால் சூரியன் தலை உச்சிக்கு மேலே தெரிவான். அது நண்பகல் என்று அறிந்து கொள்ள உனக்குக் கடிகாரம் தேவையில்லை. இனிப் பின்னரே காலம் என்றால் சூரியன் கடலிலே மெல்ல விழுந்து கொண்டிருப்பான். அப்போது மந்தாரை மலர்கள் மலந்து வாசனை வீசும். எனவே அதைத் தெரிந்து கொள்ளவும் கடிகாரம் தேவையில்லை.

அந்தி மாலை வரும் போது முல்லைக் கொடிகளிலே அரும்பு கட்டிய மொட்டுக்கள் மெல்ல விரியத் தொடங்கும். செவ்வாம்பல் மலர்களும் மலரும். அவற்றைப் பார்த்து நீ மாலை நேரத்தை அறிந்து கொள்ளலாம்.

வானில் தோன்றும் நிலவையும் நட்சத்திரங்களின் திசையையும் கணக்கிட்டு முன்னிரவு நேரத்தை அறிந்து கொள்ளலாம். நள்ளிரவில் தானே பாரிஜாதப் பூ மலர்ந்து அதன் வாசனை வீட்டினுள்ளே புகும். அந்த மணம் பரவும் போது இப்போது நள்ளிரவு என்று உணர்ந்து கொள்வாய்.

இவற்றையெல்லாம் விட சூரியகாந்தி மலர் எது காலை எது மாலை என்று காட்டிவிடுமே. பால் கடலிலே தோன்றிய இலக்குமி போன்ற என் மகளே சுற்றுப் புறங்களிலே உள்ள பொருட்களில் ஏற்படும் மாற்றத்தைக் கண்டுணர்ந்து நேரத்தைக் கணிக்க வல்லவர்க்கு இந்த வெள்ளியினாலான கடிகாரம் தேவை இல்லை என்றாள் அந்த அன்னை.

சேவற் கோழியுண்டு காகமுண்டு - வானம்
செக்கச் சிவந்து தெரிவதுண்டு
மேவு பொன்னே! அதி காலை தெரிந்திட
வேறும் கடிகாரம் வேண்டுமோடி?
செங்கதிர் பொங்கி வருவதுண்டு - நல்ல
செந்தா மரைகள் மலர்வதுண்டு
மங்கையே! காலைப் பொழுதை யுணர்ந்திட
மற்றும் கடிகாரம் வேண்டுமோடி?

தன்னிழல் தன்னடி யாவதுண்டு - சுடர்
தானும் தலைநேர் எழுவதுண்டு
இன்னமுதே! பகல் உச்சியி தென்றிட
ஏதும் கடிகாரம் வேண்டுமோடி?
விண்மணி ஆழியில் வீழ்வதுண்டு - வாசம்

வீசும் மந்தாரை மலர்வதுண்டு
கண்மணியே! மாலைக் காலம் குறித்திடக்
கையில் கடிகாரம் வேண்டுமோடி?

முல்லை யரும்பு விரிவதுண்டு - ஆம்பலின்
மொட்டுகள் மெல்ல அவிழ்வதுண்டு
மெல்லியலே! மாலை வேளையறிந்திட
வெள்ளிக் கடிகாரம் வேண்டுமோடி?

அம்புலி நட்சத் திரங்களுண்டு - கணக்கு
ஆக்கி யறிய வழிகளுண்டு
இன்பமே! நேரம் இரவில் அறிந்திட
இன்னும் கடிகாரம் வேண்டுமோடி?

கம்மென வாசம் கம்புபாரி சாதம் - இக்
காவில் மலர்ந்து சொரிவதுண்டு
அம்மையே! நள்ளிர வீதென்று சொல்லிட
ஆர்க்கும் கடிகாரம் வேண்டுமோடி?

காலை மாலை எந்த வேளையும் - சூரிய
காந்தி மலர்தானே காட்டிடாதோ?
வேலை யெழுந்த திருவே! உனக்கினி
மேலும் கடிகாரம் வேண்டுமோடி?

சுற்றுப் பொருளெல்லாம் உற்றுநோக்கி -
சுட்டும் மணிநேரம் கண்டறிவாய்! - அவை
பெற்ற முத்தே! இந்த உண்மை அறிவோர்க்குப்
பின்னும் கடிகாரம் வேண்டுமோடி?

இங்கே நாம் சிந்திக்க வேண்டியது கடிகாரம்
போல மணி நிமிட செக்கண்டுகளில் இந்த
இயற்கையால் நேரத்தைச் சொல்லிவிட முடியுமா
என்பதல்ல. எம் முன்னோர்கள் எப்படி
இயற்கையோடு ஒட்டித் தம் தேவைகளைக்
குறுக்கிக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்
என்பது தான்.

மரம் செடி கொடிகளையும் பூஞ்சோலைகளையும்
உருவாக்கி வளர்த்து அவற்றிலே மலரும்
பூக்களை தமது தேவைகளுக்குப் பயன்படுத்திக்
கொண்டார்கள். அவர்களின் நேரம் மகிழ்ச்சியால்
கணக்கிடப்பட்டது. பறவைகளின் ஒலிகள்
அவர்களுக்கு எச்சரிக்கை விளக்குகள் ஆயின.
எறும்புகளின் நடமாட்டம் அவர்களுக்கு வானிலை
அறிக்கை ஆகியது. மூலிகைகள் மருந்தாகின.

இந்தக் கவிதை கவிமணி தேசிகவிநாயகம்
பிள்ளையவர்கள் எழுதிய மலரும் மாலையும்
என்ற கவிதை நூலிலே காணப்படுகின்றது.
இலக்கிய வளமும் இலக்கண நெறியும் வழுவாது
எளிமையாகப் பின்னப்பட்ட இந்த கவி மாலை
அவ்வமற்று மகிழ்ந்திருந்த எமது முன்னோர்
சமுதாயம் ஒன்றை எமது மனக்கண்ணிலே
படம்பிடித்துக் காட்டி இன்றைய அறிவியல் வசதி-
களைத் தூர எறிந்து விட்டு அவர்களைப்
பார்த்து எங்களைப் பொறாமை கொள்ள
வைக்கின்றது.●

முற்றுப் பெறும் கல்வியியல் தொடர்

கடந்த நான்கு ஆண்டுகளாக கல்வியியல், தமிழ்மொழிக்கல்வி போன்ற கல்விசார் விடயங்களைச் சமந்து வந்த கட்டுரைத் தொடர் இந்த இதழோடு நிறைவுக்கு வருகின்றது.

வளர்ச்சியடைந்த நாடுகளில் வாழும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் நாம், இங்கு புதுமையும் நுட்பமும் நிறைந்த வகையில் நடைமுறைப்படுத்தப்படும் கல்விமுறைமைகளை நெருக்கமாக அவதானிக்கவல்ல வாய்ப்பைப் பெற்றிருக்கின்றோம்.

இந்த உலகின் அடுத்த தலைமுறையை நெறிப்படுத்தும் துறையான கல்வித்துறையே ஒரு நாட்டினது உயர்ச்சிக்கும் எழுச்சிக்கும் தளமாகின்றது. இளவயதிலிருந்தே மாணவரின் சிந்தனையையும் வளர்ச்சியையும் கல்வியே செப்பனிடுகின்றது. அடுத்த தலைமுறைக்கான தலைவர்களும் ஆளுமைகளும் ஆய்வாளர்களும் இந்த கல்விக்கூடாகவே உருவாக்கப்படுகின்றார்கள்.

கல்வியின் இலக்கும் போக்கும் அதன் தரமும் மிக நுட்பமாகப் பேணிச்செல்லப்படும் நிலையில்தான் காலமாற்றங்களுக்கு ஏற்பவும் மாறிச்செல்லும் புவிமியல் இயக்கங்களுக்கு அமையவும் தரமான கல்விசார் சமூகத்தை உருவாக்க முடியும். இளையோரின் சிந்தனைகளையும் ஆற்றல்களையும் சாதனைகளையும் மேம்படுத்துவதே சிறந்த கல்வியின் பெறுபேறாகும்.

கல்வி வளர்ச்சியில் முன்னிலை பெற்றிருக்கும் நாடுகளே அசுர வேகத்தில் வளர்ந்து செல்கின்றன. பின்தங்கியிருக்கும் நாடுகள் மேலும் பின்நோக்கித் தள்ளப்பட்டுவிடுகின்றன.

ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் தீர்மானிப்பதில் கல்வி பெரும்பங்கு வகிக்கின்றது. எங்கும் எதிலும் போட்டியிட்டே இலக்குகளை அடைய வேண்டியுள்ளது. ஒவ்வொரு அசைவிலும் வெற்றிபெற்றே அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டியிருக்கின்றது. இந்தப் போட்டிச் சூழலை வெற்றிகரமாகக் கையாள்வதற்குக் கை கொடுப்பது கல்வியே.

சமூக முதன்மை பெற்ற கல்வித்துறையின் உயர்வுக்குக் காரணமானவர்கள் ஆசிரியர்களே. கருவிகளைப் போல் புதுமை உத்திகள் நிறையே இருந்தாலும் சிற்பத்தைச் செதுக்கும் சிற்பி ஆசிரியரே.


இவ்வாறான ஆசிரியர்களை மையப்படுத்தியே இக்கட்டுரைத் தொடர் எழுதப்பட்டது. நாளாந்தப் பாடசாலைகளில் மட்டுமல்ல, மொழிக்கல்வியைக் கற்பிக்கும் ஆசிரியர்களும் பெரும் சமூகப் பொறுப்புக் கொண்டவர்களே. எழுதப்பட்ட கட்டுரைகள் பெரிதும் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களுக்காகவே எழுதப்பட்டிருந்தன.

காலமும் சூழலும் மாறியிருக்கும் நிலையில், கல்விச் சூழலை உணர்ந்து தம்மையும் மாற்றிக்கொள்ள பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு. தாய்மொழி கற்பித்தல் தொடர்பில் ஆசிரியர்களுக்கான அறிவூட்டலாகவே இக்கட்டுரைகள் எழுதப்பட்டிருந்தன.

பொன்னையா விவேகானந்தன்



மொழிக்கல்வியும் கல்வி வரையும்



53

குடியேறி வாழும் நாடுகளில், தமிழ்ச் சமூகம் தனித்துவமான கல்விக்கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது. இக்கட்டமைப்புகள் பெரிதும் தமிழ்மொழிக்கல்வியைச் சார்ந்தே இயங்குகின்றன.

வடஅமெரிக்கா, ஐரோப்பா, ஸ்கண்டிநேவிய நாடுகள் எங்கும் ஏறக்குறைய மூவாயிரம் தமிழ் ஆசிரியர்கள் கற்பிக்கின்றார்கள். இந்தத் தமிழ் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாகிவிட்டன.

இப்போது மூன்றாவது தலைமுறை மாணவர்கள் தாய்மொழிக்கல்வியைக் கற்கத் தொடங்கிவிட்டனர். இவர்களில் 99 விழுக்காட்டினர் குடியேறிய நாடுகளில் பிறந்தவர்களே. கற்கும் சமூகம் முற்றுமுழுதாக மாறியிருக்கும் நிலையில், கற்பிக்கும் ஆசிரியர் சமூகம் பெரியளவில் மாற்றமடையவில்லை.

தாயகக் கற்பித்தல் முறைகளைத் தழுவிவதற்கும் மொழியை தொடர்பாடல் நோக்கில் மட்டுமே பயிற்றுவிப்பதாகவும் நவீன கற்பித்தல் உத்திகளை உள்வாங்குவதில் பின்னடைப்பவர்களாகவும் மட்டுமே பலரும் காணப்படுகின்றனர்.

மூன்றாம் தலைமுறை மாணவர்கள், தமது நாளாந்தப் பள்ளி சார்ந்த கற்பித்தல் அணுகுமுறைகளுடன் தமிழ்மொழி கற்கும் வகுப்பை ஒப்பிட்டுத் தமிழ் வகுப்புகளுக்குச் செல்லத் தயங்குகின்றனர். காரணம் இரு கல்விச் சூழலுக்குமிடையே இருக்கும் பாரிய இடைவெளிகளே.

இவற்றைக்குறைக்கும் நோக்குடனும் மேற்குலக நாடுகளில் கற்பித்தல் உத்திகளில் பொருத்தமானவை மொழி வகுப்புகளில் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கிலும் எழுதப்பட்ட கட்டுரைகள் பயன் உள்ளதாக இருக்கும் என நாம் நம்புகின்றோம்.

மொழிக்கல்வியைத் தாங்கிச் செல்லும் ஆசிரியர் சமூகம், மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத் தயங்குமானால் பாதிப்படையப் போவது எதிர்காலத் தமிழ்ச் சமூகமே.

உலகலாவிய தமிழினத்தோரைப் பொறுத்தவரை, தாய்மொழிக்கல்வி சிறப்பிடம் பெற்றிருக்கவில்லை என்பதே உண்மை. குறிப்பாக இலங்கையிலும் தமிழகத்திலும் தாய்மொழிக்கல்வி பெற்றிருந்த முதன்மையை இழந்து வருகின்றது என்றே கூற வேண்டும். தமிழ்க்கல்விக்குச் சிங்கப்பூர் வழங்கும் முதன்மையை வேறெந்த நாட்டிலும் காண முடியாது.

எழுதப்பட்ட கட்டுரைகளில் குறிப்பிட்டதைப்போல, நாம் மொழிவழிப்பட்ட இனம். மொழியைப் பேணுவதனுடாகவே ஒருமைப்பாடான இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்.

புலம்பெயர்தேயத்து தமிழ்மொழிக்கல்வி தொடர்பாடல் என்ற தேவைகளுக்கு மட்டும் உரியதன்று. தமிழ் என்பது ஒரு பண்பாடு என ஆணித்தரமாக முன்வைக்கப்பட்ட நிலையில், தமிழை ஒரு பண்பாடாகவே நாம் கற்க முடியும்.

தமிழ்மொழி ஒவ்வொரு அசைவிலும் உயிர்ப்பான இயக்கத்தைக் கொண்ட மொழி. அவ்வாறான உயிர்ப்புள்ள இயக்கத்தைக் கொண்ட மொழியால் மட்டுமே, காலச் சூறாவளிகளை எதிர்த்து நிலைபெற முடியும்.

இவ்வுலகில் தமிழ்மொழி நிலைபெற்றிருக்கும் வரையில்தான் தமிழர்களும் தமிழர்களாக நிலைபெற்றிருப்பர். சமகாலத்தில் நம்மவர் யாவருக்கும் தமிழ்மொழிக்கல்வி பற்றிய விழிப்புணர்ச்சியே அதிகம் தேவைப்படுகின்றது. இந்த விழிப்புணர்ச்சியே அனைத்துக்கும் அடிப்படை. இதை ஆழமாக உணர்ந்து செயற்பட வேண்டிய காலம் இதுவாகும்.

அன்பான வாசகர்களே! கடந்த நான்கு ஆண்டுகளாக வெளிவந்த கல்விசார் கட்டுரைகளுக்கு நீங்கள் வழங்கி வந்த ஆதரவுக்கு மிக்க நன்றி.

மீண்டும் மற்றுமொரு தொடர் வாயிலாக மார்ச் மாதம் முதல் சந்திப்போம்.

வணக்கம்.●

Adjusting to the new order

Man is a social animal. What happens around in the society him affects his destiny, may it be a king or beggar, and refuge is no exception. In this issue I will deal with the effects the society had on the Tamil refugees from Ceylon.

It was a time of uncertainty in Ceylon. As the violence continued, the exodus from Ceylon continued too. Many Tamil parents found devious ways and paths to send their children out of the misery in Ceylon. People were missing abducted in white vans, further, there were random arrest of Tamil youths and there was no news about them following the arrest. The media was silenced in the iron grip of the rulers. The benevolence of Canada made it the chosen destination for many Tamils who were persecuted, though it was a destination furthest distant.

The new comers as refugees did well in their studies that drew the envy of their contemporaries in the schools. However many of the refuge not only looked different but also were dressed different with clothes from their ancestral home in tropical Ceylon. Invariably coming from Ceylon, the home of spices, their clothes not only looked different but also tend to smell different from home cooking! This made them to stand out like a sore thumb.

The Tamil youths from Ceylon, spoke good English, but the grammar and pronunciation was very different from the Canadian English. For instance in a class room any lady teacher is addressed as miss. No elder person be it teacher or otherwise is ever addressed as Mr. so and so. Instead they will call them as Sir!

A lady friend of mine told me this incidence long ago. At the workplace she had to paste a piece of paper and asked the lady next to her, "Hi Betty, do you have some gum?" Betty a nice Canadian lady replied, "Sure" and pulled her hand bag and took out some chewing gum from the bag and gave it to my friend. My friend Ambi had to take some time explaining her need was to paste torn pieces of paper. Yes, in Ceylon what we call as gum is glue.

Sometimes, punning with words tend to border vulgarity. For example luggage space on



Kumar Punithavel

Refugee



08

the rear of the car is called a trunk in North American English, whereas British English it is called boot. But interestingly in Ceylonese English it is called dickey which of course in Canadian lexicon had a bad connotation. This kind of behaviour not only made the new youths from Ceylon to be ridiculed but also bullied.

They were frequently referred as Packys. A slang originated in Britton for the immigrants from Pakistan who migrated in mid forties from their subcontinent. Some of these youths were bullied by Canadian youngsters in schools and outside. In order to protect themselves they started to travel in groups. One thing led to another and small gangs started form like mushroom after the monsoon rain. A person who is very mild and reasonable starts to become aggressive when in a group. May be, it can be called as mob mentality. There were many groups evolving which was given the name gangs. What started as a self protecting effort began to evolve as gang violence where at times became violent, even as gun violence.

I too had two children in fledging age who were very susceptible to join the groups. They had a small edge over their friends, as they had already lived in Nigeria before coming to Canada. But for many youths joining a group was the necessity of time. Initially the society took punishment as solution. Some Ceylon refugee kids even tried to imitate West Indies youths who resemble them in appearance. But as more and more children were born in Canada and grew up they adopted to the habits and mannerism of mainstream of the country. Slowly the violence among youths waned off. However I should mention here, that the core values of respecting the elders, valuing education as the prime duty of youth were all retained. Today these kids who came as refuge migrants are holding responsible positions.

Another point of note is that the Tamil migrants had to undergo many financial struggle as well as cultural shock. They never went for pan handling. Some did two jobs and others three too. But begging was never in their agenda. I am also aware that there were some who did work without registering on a pay roll, evading the deductions. The new immigrants were hard working and seeking ways and means of making a little more money to get down their siblings and close relatives who were facing fear of death.

The narration will not be complete if I do not mention about 'seetu', literally meaning chit. The refugee immigrants had no credibility in the banking system to raise a loan. Thus the 'seetu' system came into being. A person who does the chit funding will collect a pre decided amount from say ten persons. If the amount is \$200, it will amount to \$2000. The first collection will be used by the person who runs the chit funding. In the subsequent months each one will be allowed to bid an amount. Depending on the emergency each one will agree to allow a reduction. Whoever makes the most deduction will get those months collection. Say if one person of the group was in urgent need of money will agree to take 15 dollars lesser from the agreed amount from each. Thus that month's contribution will be only \$185 each, making it a total of \$1850. Much will depend on the integrity of all participants.

All these changes happened in the society while the refugees got settled. Today, the youths have grown up and holding responsible positions in the society and contributing to the countries development and economy greatly. In a way thanks to the injustice Tamils are a vibrant community in the Canadian main stream.●

கனடாவின்
முத்த தமிழ் இதழ்



Premier Canadian
Tamil Journal

2020 பெப்ரவரி 09, ஞாயிற்றுக்கிழமை 29வது ஆண்டு விருது விழாவும் 29வது ஆண்டு பூர்த்தி மலர் வெளியீடும்

1991ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திலிருந்து ஒவ்வொரு ஐந்தாம் திகதியும் தவறாது வெளிவரும் 'தமிழர் தகவல்' இந்த மாதம் (ஜனவரி 2020) 29 ஆண்டுகளை முழுமையாக பூர்த்தி செய்கிறது. 29வது ஆண்டு பூர்த்தி மலர் வெளியீடும், 29வது ஆண்டு விருது விழாவும் அடுத்த மாதம் (பெப்ரவரி) 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. 160 பக்கங்களுடன் வெளிவரும் மலரில் சுமார் எழுபது வரையான பிரமுகர்களின் கட்டுரைகள் இடம்பெறுகின்றன. பன்முகப் புலமையாளர்கள் எண்மர் இவ்விழாவில் விருதும் தங்கப்பதக்கமும் வழங்கி மதிப்பளிக்கப்படுவர்.


அழைக்கப்படுவர்கள் மட்டும் பங்குபற்றும் இவ்விழாவுக்கான அழைப்பிதழ்கள் அவர்களுக்கு தபால் மூலம் இந்த மாதம் 27ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கப்படும்.

பெப்ரவரி 9ஆம் திகதி நடைபெறும் விழாவில் ஆண்டு மலர் வெளியிடப்பட்ட பின்னரே வழமையான விநியோக நிலையங்களில் அதனைப் பெற முடியுமென்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ளவும்.

மேலதிக தகவல்களுக்கு 416 920 9250 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

New book traces Tamil community's presence in Singapore dating back 2,000 years

சிங்கப்பூருக்கும் தமிழருக்குமான தொடர்பு 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்டது!



'சோழமண்டலக் கரையிலிருந்து மலாக்கா நீரிணைக்கு தமிழ்ப் பண்பாடு - ஒரு மீள் பார்வை' என்ற பெயரில் சிங்கப்பூர் அரசு தமிழுக்கும், சிங்கப்பூர் தமிழருக்கும் ஒரு விழா எடுத்துள்ளது. இந்த விழா கடந்த நவம்பர் மாதம் 23ம் திகதி தொடங்கி இந்த ஆண்டு (2020) ஜூன் 30ம் திகதிவரை கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக சிங்கப்பூர் தமிழர்களின் வரலாறு, நாட்டின் வளர்ச்சியில் அவர்களது பங்கு என பல்வேறு துறைகள் சார்பாக, விழாக்கள், புத்தக வெளியீடுகள், கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில் ஆசிய நாகரிக அருங்காட்சியகம் 'From Sojourner's to Settlers - Tamils in South east Asia' என்று ஒரு நூலை வெளியிட்டு இருக்கிறது. அந்த நூலில் உலகெங்கும் இருந்து பல எழுத்தாளர்கள், ஆய்வறிஞர்கள் பல் வேறு தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி இருக்கிறார்கள். அதில் லேயன் சின்க்ளேர் ஒரு முக்கியமான ஆய்வுக்கட்டுரையை பதிவு செய்திருக்கிறார். அந்தக் கட்டுரையின்படி 1843-ல் சிங்கப்பூரைக் கைப்பற்றிய ஆங்கிலேயர் அங்கிருந்த சிங்கப்பூர் ஆறு கடலில் கடக்கும் இடம் குறுகலாக இருந்ததால் அதை அகலப்படுத்த ஆற்றின் இரு கரையிலும் வெடிவைத்து கரையைத் தகர்த்தனர். அப்போது வெளிப்பட்ட சில பாறைக் கற்கள் ஒரு கட்டிடத்தின் பகுதி போல தெரிந்ததால் அவற்றை பத்திரப்படுத்தி சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் வைத்தனர். தொடர்ந்து அவற்றை ஆய்வு செய்த சின்க்ளேர் அதில் ஒரு கருங்கற் பாளத்தில் 'கேசரிவ' என்கிற சில எழுத்துகளை

பார்த்திருக்கிறார். இதுவரை அந்த கருங்கல துண்டை பல தொல்பொருள் அறிஞர்கள் ஆய்வு செய்து இருந்த நிலையில் இந்த 'கேசரிவ' என்பது சோழர்களின் பட்டமான 'பரகேசரிவரமன்' என்பதன் சிதைவு என்று உறுதி செய்தார். அதைத் தொடர்ந்து வியாபார நிமித்தமாகவும், போர் நிமித்தமாகவும் இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இந்த மலாக்கா நீரிணையின் கரைகளில் குடியேறிவிட்டனர். அவர்கள் வழிபடக் கட்டிய ஒரு கோவிலின் எச்சங்கள் இந்த இடப்பட்டில் கிடைத்த கற்கள் என்று உறுதி செய்திருக்கிறார்.



International Conference on Peace and Conflict Resolution



The Tomorrow People Organization (TPO) held its sixth annual International Conference on Peace and Conflict Resolution in Bangkok, Thailand from November 15th – 17th. The TPO is a non-profit organization working to promote leadership and cross-cultural studies. This conference specifically aims to discuss a wide range of global issues to promote ideas of peace, tolerance and reconciliation, to contribute to creating a better world.

This year's conference welcomed a global network of peace scholars and students from countries including Canada, America, Italy, Hong Kong, Thailand and South Africa. Diverse topics about peace and conflict resolution – such as the political economy, ethnic conflict, international criminal justice, and the promotion of peaceful societies – were discussed at the conference.

As a graduate student studying Peace and Conflict Studies at the University of Waterloo, I had the opportunity to attend the conference and present on "The Civil War in Sri Lanka and its Aftermath." Coming from an Eelam Tamil family, the recent events such as the presidency of Gotabaya Rajapaksa – the former Defense Secretary of Sri Lanka who was involved in manipulating the war crimes and genocide perpetrated against Eelam Tamils – there is a growing need for Tamils to unify the support of the international community to push for a permanent political solution that will secure the rights of Tamils in Sri Lanka.

My presentation focused on the internecine civil war between two ethnonational communities that engulfed the island of Sri Lanka for over three decades of its post-independence political life. Violence, inequalities, discrimination and injustices based on ethnicity were cited as reasons by the minority Tamils that led to an armed rebellion against the State spearheaded by the Liberation Tigers of Tamil Eelam (LTTE). Although the civil war came to an end with the defeat of the LTTE in May 2009, fundamental issues based on language, ethnicity and equality remain unresolved with a perceived hegemonic thrust of the of the ethno-religious majority. Can an overarching accommodation be attained between the warring parties through a feasible approach toward peace and conflict resolution? Taking a comprehensive view of Sri Lanka's complex historical context with its underlying multiform identities as ethnicity, religion, language and the demand for territorial separatism I analyzed the impact of the civil war on both communities and the structural violations, as turning separatism into terrorism that distorted the cause and outcome of the war. I argue that despite the termination of the war there is still a need for external actors to intervene to bring about an effective peace building mechanism through a restitutive process to address the losses in terms of human life and property to pave the way for lasting reconciliation. - Abina Nimalraj

ஐஸ்கிரீம் திரைப்பட குறுந்தட்டு வெளியீடும் சர்வதேச பெண்கள் Trade Expo அறிமுகமும்



ரவி அச்சுதன் இயக்கத்தில் வெளிவந்த ஐஸ்கிரீம் திரைப்படத்தின் குறுந்தட்டு வெளியீடு ஸ்காப்பரோ கென்னடி விருந்துபசார மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது. இதேவிழாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள சர்வதேச பெண்கள் வர்த்தக கண்காட்சி நிகழ்வின் அறிமுகமும் இடம்பெற்றது. கலை நிகழ்வுகளுடன் கூடியதான இந்த இனிய மாலைப்பொழுது நிகழ்வில் கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், வணிகர்களென பலர் கலந்து சிறப்பித்தனர்.



Top Producer - Sajeew Yohanathan



National Chairman's Club Award

ஸ்காப்ரோ மோர்னிங்சைடில் அலுவலகம் அமைந்துள்ள மேற்படி வீடு சொத்து விற்பனை நிலையத்தின் வருடாந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டமும் விருதுகள் வழங்கலும் கடந்த மாதம் முதலாம் திகதி ஸ்காப்ரோ கொன்வென்சன் அரங்கில் இடம்பெற்றது. இதன் அதிபர் சுகன் சிவராஜா இந்நிலையத்தின் குறுகிய கால வளர்ச்சியை விளக்கமாக எடுத்துரைத்தார். Top producer விருதை சஞ்சீவ் யோகநாதன் பெற்றார். National Chairman's Club விருது சிவராஜா சகோதரர்களுக்கு வழங்கப்பட்டது, விற்பனை முகவர்கள் பலர் தங்கள் சாதனைக்கான விருதுகளை இங்கு பெற்றுக் கொண்டனர்.



President's Gold Award - Pirathees Balakrishnan



Red Diamond Award - 401 Team - Shan Perinpanathan, Ragu Paramsothy & Ragu Rajaguru



Master Sales Award - Jeeva Kandiah



Platinum Award - Sajeew Yohanathan



President's Gold Award - Sujhan Balachandran



Rookie of the Year - Nira Arumugam



Master Sales Award - Thash Sunatharalingam



Master Sales Award - Raul Georgeson



Sales Achievement - Jeremiah Kuganesan



Master Sales Award - Ram Krishnamurthy



Master Sales Award - Sher Ali



President's Gold Award - Sandip Sangha



Platinum Award - Team Smart - Thiru Gobiraj & Varathan Anushan



Master Sales 9ward - Anoj Thavarajah



Top Listing Individual - Jay Mehta

Scarborough Frontline Community Services

நிதிசேர் கலைநிகழ்வு - 2019



ஸ்காப்ரோவில் இயங்கும் பொதுச்சேவை அமைப்பான Frontline Community Services இன் நிதிசேர் கலைநிகழ்வு கடந்த மாதம் தமிழிசைக் கலாமன்ற மண்டபத்தில் நடைபெற்றது. விழாவின் சில காட்சிகள் இங்கு ஒளிப்படங்களாக இடம்பெற்றுள்ளன.



தமிழ் இருக்கை நிதி சேகரிப்புக்கான வில்லுப்பாட்டு



வில் இல்லாத வில்லுப்பாட்டு கச்சேரி ஒன்று கடந்த மாம் 14ஆம் திகதி ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கை நிதி சேர் நிகழ்வாக நடத்தப்பட்டது. இதனை சிறப்பாக வழங்கியவர் மருத்துவர் வ. இரகுராமன். முழுக்க முழுக்க நகைச்சுவையான இந்த நிகழ்ச்சி சபையோரை இரண்டு மணி நேரம் கலகலப்பாக வைத்திருந்தது. நிகழ்ச்சி முடிவில் 25,000 டாலர் நிதி சேர்ந்திருந்த தகவலை மேடையில் திரு இளங்கோ சிவன் அறிவித்தார். திரு இமான் இசையமைத்த 'எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்ற தமிழ் இருக்கை கீதத்துக்கு திருமதி நிரோதினியின் மாணவிகள் நடனமாடி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தனர். முதன்மை விருந்தினராக வருகைதந்த The Sadness of Geography நூலை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் லோகதாசன் தர்மதுரை, சிற்றுரை வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் மருத்துவர் வ. இரகுராமன் கச்சேரியில் பங்குபற்றிய கலைஞர்களுக்கு நன்றி கூறியதுடன் அடுத்த வருடம் Version -3 மேடையேறும் என்பதை சபையாரின் மகிழ்ச்சிக் கைதட்டல்களுக்கிடையே அறிவித்தார்.



செல்வா வெற்றிவேல் நிர்வாகத்திலான Homelife Future Realty பதினேழாவது ஆண்டு விருது விழா



மேற்படி விழா கடந்த மாதம் 15ஆம் திகதி மார்க்கம் நகரில் இடம்பெற்றது. Top Producer விருது அபி அமலனுக்கு வழங்கப்பட்டது. வழி ஞவயச விருதை கிறிஸ் சிவபாதம் தமதாக்கிக் கொண்டார். பெருமளவான விற்பனை முகவர்கள் தங்களுக்கான விருதுகளைப் பெற்றுக் கொண்டனர். இந்நிறுவனத்துடன் தொடர்புபட்ட பல்வேறு அமைப்புகளின் பிரமுகர்கள் செல்வா வெற்றிவேல் அவர்களுக்கு மதிப்பளித்து கௌரவம் செய்தனர். இதன்போது எடுக்கப்பட்ட சில ஒளிப்படங்கள் இப்பக்கத்தில்.



இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கம் - கனடா ஏழாவது ஆண்டு விழா - வர்த்தக தீபம் - 2019



கனடாவில் இயங்கும் இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கத்தின் ஏழாவது ஆண்டு விழா கடந்த மாதம் 26ஆம் திகதி அதன் தலைவர்திரு. கேதா நடராஜா தலைமையில் ஸ்காபரோ கொன்வென்சன் மண்டபத்தில் நடைபெற்றது. முன்னைய ஆண்டுகளைவிட பெருமளவிலானவர்கள் இவ்விழாவில் பங்குபற்றினர். அமெரிக்காவில் சட்டத் தரணியாகப் பணியாற்றும் திரு. மார்க்கண்டு விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகப் பங்குபற்றினார். இலங்கையில் வர்த்தகர்களாக விளங்கிய பரமநாதன் கனகரத்தினம், முத்துவேலு இராஜேந்திரம், சின்னத்துரை கந்தசாமி, தயாபரன் பஞ்சாட்சரம் ஆகியோரும் கனடாவில் வர்த்தகத்துறையில் ஈடுபட்டுள்ள

கோபாலகிருஷ்ணன் நடராஜா, சரோஜினி சிவபாலன், கஜேந்திரன் ஆறுமுகம், இராசேந்திரகுமார் கனகசபை ஆகியோரே விருதுகள் பெற்றவர்கள். ஒன்ராறியோ மாகாணசபை உறுப்பினர் விஜே தணிகாசலம் சிறப்புரையாற்றியதோடு விருதாளர்களுக்கு பாராட்டுப் பத்திரமும் வழங்கினார். விழாவின் பிரதம புரவலர் சுதாகர்தம்பதிகளுடன் மற்றைய புரவலர்களான அஜித் சபாரத்தினம், விலோசன் சிவதர்மன், தாஸ் சண்முகலிங்கம், சங்கர் நல்லதம்பி ஆகியோர் மேடையில் பாராட்டுப் பட்டயம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.



வாகன விபத்தில் காயமடைந்து விட்டீர்களா?
அனுபவசாலிகளின் ஆலோசனை
பெற்றபின் உங்கள் முடிவை எடுங்கள்.



MATRIX LEGAL SERVICES
PROFESSIONAL CORPORATION



Even if the accident is your fault:



Employed • Unemployed
Passenger • Pedestrian
Public transit
cyclist



இலவச ஆலோசனைகளுக்கு:

தீபன்

24 Hours Direct Line



(416) 831-4444

(416) 505-9804

2190 Warden Ave., Suite 202, Toronto, ON M1T 1V6



The Best Walk-In Medical Clinics in Toronto, ON Top Picks 2019

Handpicked Top 3 Walk-In Medical Clinics in Toronto, ON. They face a rigorous **50-Point inspection**, which includes everything from checking reviews, ratings, reputation, history, complaints, satisfaction, trust and cost to the general excellence. You deserve only the best!

- **MARKHAM MCNCOLL URGENT CARE CENTRE (MMUCC)**

2901 Markham Road, Unit - 11, Scarborough, Toronto, ON M1X 0B6
Tel: 416-609-3333 www.medcentreconnect.com & www.mmucc.ca

- **KID E CARE**

491 Eglinton Avenue West, Suite 301, Toronto, ON M5N 1A8
Tel: 416-860-6696 www.kidscare.ca

- **ROYAL CARE WALK-IN CLINIC**

295 College Street, Toronto, ON M5T 1S2
Tel: 416-925-5511 www.royalcarerehab.com/medical/walk-clinic

SECURITY must be your top PRIORITY

Get Insurance for your own SECURITY...



AJITH SABARATNAM
INSURANCE & INVESTMENTS INC.

125 Topflight Dr, 2nd floor, Mississauga ON. L5S 1Y1

647 401 5800 / 416 439 2800

உறவுகள் பிரியும்போது மலைகளையே சுமக்கவேண்டிவருகிறது
உங்கள் உறவுகளின் கிறுதியாத்திரையை முறையாகவும்
இலகுவாகவும் அமைத்திட நாங்கள் உதவுகிறோம்



Call : **Vilosan Sivatharman** B.Eng
முதலாவது கனடாத்தமிழர் Funeral Director
416 993 0826



Call : **Christeen Seevaratnam**
Funeral Counsellor
416 258 6759



எங்களுடைய சேவைகள் மார்க்கம் / மிஸிஸாகா (Dundas & Cawthra) பகுதிகளுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது



நியூ ரங்கானஸ் நுகைமடம்

மார்க்கம் & ஸ்ரீஸ்

Tel: 647-702-2159



- ★ சிங்கப்பூர் நகைகளை மிகக் குறைவான விலையில் பெற்றுக்கொள்ளலாம்
- ★ பழைய தங்க நகைகள் அதிகபடி விலையில் வாங்கப்படும்.
- ★ தங்க நகை அடவு சேவை குறைந்த வட்டி வீதம்

"\$200 இலவசம்"

புதிய தங்கநகை சேமிப்பு திட்டம் ஆரம்பம்

6055 Steeles Ave E Unit C102, Scarborough, ON., M1X 0A7

Telephone: 647-702-2159 / 647-947-2864



NewRanganasJewellery



newranganasjewelhouse.com

★ **OIL \$19.95**
CHANGE SPECIAL

Semi-Synthetic Oil Change includes: + Tax & Disposal Fees
 • Up to 5 L Standard Motor Oil
 • New Filter
 • Free Vehicle Inspection

Complete Front & Rear Brake Replacement or \$25 off on each

★ **\$50**

★ **FREE!**
BRAKE OR SHOCK INSPECTION

★ LIMITED TIME OFFER
SEE STORE FOR DETAILS

2nd Location
GRAND OPENING

MY MECHANIC
AUTO & TIRE

📍 4530 Steeles Avenue East
Markham, ON L3R 0L2
☎ 905-946-1000

📍 1095 Ellesmere Road,
Scarborough ON M1P 2WP
☎ 416-757.1000

✉ info@mymechanicauto.ca 🌐 mymechanicauto.ca

100% CLUB AWARD WINNER -2019



I am honored to receive the 100% Club Award from Re/Max Community for 2019. Thank you Remax Community Realty.

I would like to take this opportunity to thank all my clients, my family, friends and well wishers for supporting me to receive this award.

Also want congratulate all my colleagues on their achievements.



Season's Greetings



என்னை வெட்டாதீர்கள்!

ஸ்ரோஃவில்லில் 200 வருடங்களுக்கு மேலான வயதுடைய அமெரிக்கன் எல்ம் (American Elm) என்ற மரமொன்று கடந்த சில மாதங்களாக பெரும்பாடுபட்டது. சிவனே என்று தன்பாட்டுக்கு இருந்த இந்த மரத்தைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள், அரசியல் தலைவர்கள், பாடசாலை மாணவர்கள், உள்ளூர் அமைப்புகள், பத்திரிகைச் செய்தியாளர்கள் என்று பலரும் வந்து பார்த்து, செல்பியும் எடுத்துச் சென்றனர். ஆனால், அந்த மரத்திற்கு ஏனென்று ஒன்றும் புரியவில்லை. இதென்ன திடீரென எல்லோரும் வருகின்றார்கள், என்னைப் பார்க்கின்றார்கள். பின்னர் போகின்றார்கள். சிலர் என்னைச் சுற்றியுள்ள பகுதியை அடிக்கடி அளக்கின்றார்கள். மற்றும் பலர் என்னை பரிதாபமாக வேறு பார்க்கின்றார்கள் என்று ஒன்றும் புரியாமல் அந்த மரம் தவித்தது.

என்னைப் பார்க்க வருபவர்கள் என்னைச் சுற்றியுள்ள இறுக்கமான மண்ணை லேசாக வாரி, அதை மழை நீர் தங்குவதற்கான பகுதியாக மாற்றுவார்கள் என்று எதிர்பார்த்தேன். அது நடக்கவில்லை. என் தரிசனம் காண வருவோர் எல்லாம் ஒரு வாரி தண்ணீர் கொண்டுவந்து எனது வேருக்கடியில் ஊற்றுவார்கள் என்றும் எதிர்பார்த்தேன். அதுவும் நடக்கவில்லை. கூட்டம் கூட்டமாக வந்தவர்கள் எதாவது பசளை ஏதும் போடுவார்கள் என்று ஏங்கினேன். அதுவும் கூட நடக்கவில்லை!

எதுவுமே புரியாமல் இருந்த நேரத்தில் ஒரு நாள் ஓர் ஆறு வயதுப் பாடசாலை மாணவி என்னருகில் வந்து, என் மீது அவளது மென்மையான கரங்கள் இரண்டையும் பதித்து என்னுடன் கதைக்க ஆரம்பித்தாள். அவளது பட்டுக் கன்னத்தை எனது காய்ந்துபோன பட்டைகளில் வைத்து, என்னைக்கட்டிப் பிடித்து “மரமே மரமே” என்று செல்லமாக அழைத்தபோது எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது தெரியுமா? இலைகளை எல்லாம் என்னால் முடிந்தவரை நன்றாக வீசி எனது மகிழ்ச்சியை அந்தச் சிறுமிக்கு நானும் வெளிக்காட்டினேன். எனது மகிழ்ச்சியைக் கண்ட அந்தச் சிறுமி என்னுடன் மேலும் கதைக்க ஆரம்பித்தாள். சிறிது நேர உரையாடலின் பின்னர் அந்தச் சிறுமி சொன்ன ஒரு விடயம் எனது ஆணிவேரில் யாரோ ஆணியடித்தது போல் இருந்தது.

“மரமே! மரமே உன்னை வெட்டப் போகின்றார்களாம். உனக்கு இது தெரியாதா?”

“இல்லை எனக்குத் தெரியாது. என்னை வெட்டி அழிக்கும் அளவுக்கு நான் என்ன தவறுசெய்தேன்?”



எஸ். ராஜ்மோகன்

பணிலமாடம்

61

“நீ இந்த லிங்கன்வில் கோ ஸ்ரேசனின் (Lincolnville GO Station) வளர்ச்சிக்குக் குறுக்கே நிற்பதாக கூறுகின்றார்கள்”

“200 வருடங்களாக இங்கு இருந்து அவர்களின் வளர்ச்சிக்கு நான் குறுக்கே நிற்கின்றேனா?”

“இந்த லிங்கன்வில் கோ ஸ்ரேசன்தான் ஸ்ரோஃவில் தொடருந்துப் பாதையின் கடைசித் தரிப்பு. இங்கு இருந்துதான் தொடருந்துகள் ஒவ்வொரு நாளும் ரொறன்ரோ டவுன்ரவுனுக்கு பயணத்தை ஆரம்பித்து பின்னர் முடித்தும் வைக்கின்றன. யோர்க் டிராம் வீதி வழியே சென்றால் இந்தத் தொடருந்து நிலையத்தையும், உனது இருப்பிடத்தையும் காணமுடியும். தொடருந்துகளில் பயணம் செய்வோரின் அளவு அதிகரித்து வருவதால் இந்த லிங்கன்வில் தொடருந்து நிலையத்தை விஸ்தரிக்கப் போகின்றார்களாம். இதற்கு அவர்களுக்கு இடம் தேவைப்படுவதால் குறுக்கே நிற்கும் உன்னை வெட்டப்போகின்றார்களாம்!”

“நான் 200 வருடங்கள் வாழ்ந்து விட்டேன். இனி எனக்கென்ன தேவை இருக்கின்றது. என்னை வெட்டட்டும். என்னால் உங்களுக்கு அதிக வசதி கிடைக்குமென்றால் என்னை அழித்துவிடுங்கள்”

“மரக்கட்டை மாதிரி நீ விசர்க் கதையெல்லோ கதைக்கின்றாய். நீ எங்களுக்கு தந்த தூய்மையான காற்று எத்தனை தடவை எமது சுவாசத்துடன் கலந்திருக்கின்றது தெரியுமா? 200 வருடங்களாக நீ எங்களுக்குச் செய்த சேவைகளுக்காகவே நாங்களெல்லாம் கூடி உன்னைக் காப்பாற்ற வந்திருக்கின்றோம்”

“ஐயோ, என்னைக் காப்பாற்றுவதற்காகவா நீங்கள் எல்லாம் இங்கு வந்து போகின்றீர்கள். உங்களை நான் தவறாகப் புரிந்துகொண்டு விட்டேன்”

“இங்கு வந்து உன்னைப் பார்க்கும் ஒவ்வொருவரும், Metrolinx என்ற தொடருந்து நிலையக் கட்டுமான நிறுவனத்திடம் ‘உன்னை வெட்ட வேண்டாம், உன்னை வெட்ட வேண்டாம்’ என்று வாதிடுகின்றார்கள். நானும் எனது வகுப்பு மாணவர்களும் கூட இதற்காகத்தான் இன்று வந்துள்ளோம்”

“உங்கள் முயற்சி வெற்றியளிக்குமா? என்னை வெட்ட மாட்டார்களா?”

“அனேகமாக சரிவரும் என்றே கூறுகின்றார்கள். இன்னும் பல ஆண்டுகள் நீ எப்பவும் எங்களுடன்தான் இருப்பாய் என்று உனக்கு நான் சொல்லி வைக்கின்றேன். நீ இருக்கும் இந்தப் பகுதியை விடுத்து, அவர்கள் புதிய திட்டத்தை வரைய உள்ளார்கள். உன்னை இழக்காமல் கிடைக்கவிருக்கும் இந்தப் புதிய திட்டம் பல வசதிகளை எமக்குத் தரப்போகின்றது. அதன் மூலம் அதிக தொடருந்துகள் சேவைக்கு வரவிருக்கின்றன. 750 இலவச வாகனத் தரிப்பிடங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. இந்த வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையை நீ மட்டும் தான் சுத்தப்படுத்த முடியும் என்பதை இவர்களுக்குச் சொல்லித்தான் புரிய வைக்க வேண்டியுள்ளது!”

“கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வரையப்பட்ட ஒரு திட்டத்தையே எனது இருத்தலுக்காக மாற்றியமைத்திருக்கின்றார்கள் என்றால் நீங்களும், இந்த ஸ்ரோஃவில்லில் வாழும் மக்களும் எவ்வளவு நல்லவர்களாக இருக்கின்றீர்கள். நான் உங்களுக்கெல்லாம் எவ்வளவு கடமைப்பட்டிருக்கின்றேன்”

“உன்னோடு நான் தொடர்ந்து கதைத்துக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை. இன்னுமொரு நாள் உன்னைச் சந்திக்கின்றேன்”

சூழல் மாசடைவதற்கு மரங்கள் செய்யும் சேவைகளை எப்பொழுதுதான் மனிதர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற கேள்விக்குறியுடன் ஓடிச்சென்றாள் அந்தச் சிறுமி!●



கவிஞர் அ. புகாரி

நோயாளியா ? அம்புலன்சா?



இந்த முறை தமிழ்நாடு சென்றிருந்த சமயம் சில அம்புலன்ஸ் எனப்படும் நோயாளர் அவசர உதவி வாகனங்களைக் கண்டேன்.

மிகவும் பலவீனமான வாகனங்கள். உயிருக்குப் போராடும் நோயாளி அந்த வாகனங்களில் பயணம் செய்வது பாதுகாப்பாக இருக்கமுடியுமா என்ற கேள்வியே எழுந்தது.

இந்த வாகனமே இப்படி ஊசலாடும்போது, உள்ளே உயிர் ஊசலாடும் நோயாளியின் கதி எப்படி இருக்கும் என்று எழும் கவலையைத் தடுக்க முடியவில்லை.

விழுந்து எழுந்து ஆட்டோவைப் போல ஓடும் அந்த வாகனங்களும் இல்லையென்றால் அவசர சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேறு வசதிகளும் இல்லை ஏழைகளுக்கு என்ற உண்மையும் தெரியவந்தது.

சில மத அமைப்புகள் இப்படியான வாகனங்களை இலவசமாகச் சேவையில் வைத்திருப்பது பாராட்டுக்குரியதாகவும் இருக்கிறது.

அவசர சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் இந்த வாகனங்கள் துரிதமாய்ச் செல்ல சாலையில் பலரும் ஒதுங்கி வழிவிடுவதில்லை. ஆனாலும் சிலர், சரி பரவாயில்லை ஒதுங்குவோமே, என்று ஒதுங்குவதைக் காண்பதும் ஆறுதலாய் இருந்தது.

ஏழை பணக்காரர் என்பவர்களுக்கு இடைப்பட்ட தூரம் பூமிக்கும் நிலாவிிற்கும் இருக்கும் தூரத்தைப் போல நீண்டு இருப்பது இந்தியாவின் அரசியல் அமைப்பால்தான் என்று எண்ணத்தோன்றுகிறது. அந்த அரசியல் அமைப்பின் மூல காரணம் நிச்சயமாக தனிமனித ஒழுக்கம்தான்.

எப்படியோ ஏதோ ஒரு வாகனம் அவசர அவசரமாக ஓர் ஏழையை அழைத்துக்கொண்டு எங்கோ ஒரு மருத்துவமனைக்கு விரைகிறது இன்றெல்லாம். இதுவும் இல்லாமல் இருந்தோமே நேற்றெல்லாம் என்பதும் உண்மைதானே?

அத்தனை இடர்பாடுகளுக்கு இடையிலும் மெல்ல மெல்ல வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது நம் ஊர்.

இந்தமுறை நான்கு மாதங்கள் நானே காரை ஓட்டிச் சென்றேன். தமிழ்நாட்டிலும் கேரளாவிலும். அந்தத் தைரியம் முன்பெல்லாம் எனக்கு வந்தது கிடையாது. பத்தாண்டுகளுக்குமுன் அடுத்தடுத்த ஊர்களுக்கு மட்டுமே ஓட்டிச் சென்றுகொண்டிருந்தேன். இம்முறை தமிழ்நாடு கேரளா இரண்டு மாநிலங்களையும் சுற்றி வந்தேன்.

ஊருக்கு வெளியே சாலைகள் நன்றாகவே இருக்கின்றன. ஊருக்குள் வாகனம் ஓட்டுவதை எழுதத் தொடங்கினால் அது பெரும் துயரம்.

ஒலி எழுப்பாமல் வழி கிடைக்கவே கிடைக்காது.

அப்படி ஒலி எழுப்பினாலும் ஆடு ஒதுங்குகிறது, மாடு ஒதுங்குகிறது, நாயும் ஒதுங்குகிறது, மனிதர்கள் மட்டும் ஒதுங்கவே மாட்டேன் என்கிறார்கள்.

என் வாகனத்தில் இருபுறக் கண்ணாடிகள் எவரை இடித்துத் தள்ளுமோ என்ற அச்சம் எனக்கு எப்போதும் இருந்துகொண்டேதான் இருந்தது.

கூட்ட நெரிசலில் என் வாகனத்திற்கும் ஒரு பேருந்துக்கும் இடையில் மிக மெல்லிய கோடாய் மட்டுமே ஒரு சந்து இருந்தது, பேருந்தில் உரசிவிடுவேனோ என்று அச்சப்பட்டுக்கொண்டிருந்தேன். ஆனால், சடால் என்று நான்கு இருசக்கர வாகனங்கள் அந்தச் சந்திப்பில் சீறிப் பாய்ந்து சென்று பேருந்துக்கு முன்சென்று பேருந்தை வழிமறித்துக்கொண்டு எதிரி முகாம் சிப்பாய்களைப் போல நின்றன.

அட்டா, இப்படித்தான் கற்பனைகளை விஞ்சிய, ஹாலிவுட் திரைப்படங்களின் சாகசங்களை விஞ்சிய காட்சிகளை வாகனச் சாலைகளில் காணலாம் நம் ஊரில்.

சாலைகள் எங்கும் ஒரே சத்தம். காதைப் பிளக்கும். பெரும்பாலும் எந்த

வாகனத்திலும் ஆட்டோமேடிக் கியர் இல்லை. இரண்டு காலும் இரண்டு கையும் எப்போதும் முழு பயன்பாட்டில் இருக்கவேண்டும். கூடவே கூர்ந்து பார்க்கும் கண்களும் சத்தத்தைக் கேட்கும் செவிகளும் என்று உடலின் அத்தனைப் புலன்களும் மிக நன்றாக இயங்க வேண்டும். இல்லாவிட்டால் நம் ஊரில் வாகனம் ஓட்டவே முடியாது.

சில ஊர்களில் சில சந்துக்களில் நுழைந்துவிட்டு வெளியேற வழியில்லாமல் நான் பட்ட பாடு பெரும்பாடு.

ஜிபிஎஸ் என்னும் வழிகாட்டியும் ஊரில் படு சொதப்பல். அங்கங்கே நிறுத்தி வழிகேட்டுச் செல்வதே உத்தமம். கனடாவைப் போல ஜிபிஎஸ் காட்டும் வழியில் சென்றால் போகும் இடம் வரவே வராது. எங்காவது ஒரு இடத்தில் சென்று முட்டிக்கொண்டு நிற்க வேண்டியதுதான்.

இப்படியாய் ஏராளமான அனுபவங்கள். ஆனாலும் ஊர் ஊராய்ச் சுற்றியது மறக்கமுடியாத நினைவுகள்.●



Dr. Shan A. Shanmugavadivel & Associates

டாக்டர் அ. சண்முகவடிவேல்



* Orthodontics * Implants * Cerec Crowns

பற்களை ஒழுங்கு செய்தல், 'இம்பிளான்ற்' சிகிச்சைகளில் கனடாவில் பயின்ற பல வருட அனுபவமுள்ள குடும்ப பல் வைத்தியர்.

MONDAY - SATURDAY

(416) 266-5161

(Near Kennedy Subway - Rainbow Village Building)

RAINBOW VILLAGE DENTAL OFFICE

2466 Eglinton Avenue East, Unit #7
Scarborough, Ontario M1K 5JB

உங்களுக்குத் தெரியும்,

நம்பிக்கையுடனான தரமான சேவைகள்..

தகுதியான வெற்றிகளுக்கான

தரமான தெரிவு

On high with your thoughts

PRO MAR Ltd.

AWARDS & PROMOTIONS

நகரின் முன்னணித் தமிழர் நிறுவனம்

இப்பொழுது
வீடு விற்பனைத்
துறையிலும்

www.promarawards.com **416-291 2344**

585 Middlefield Rd Unit # 3, Scarborough, ON., M1V 4Y5











கோவில் மாலைகள் மற்றும் பூஜை பொருட்கள்

5633 Finch Ave East, Unit # 6, Scarborough, ON M1B 5K9
(416) 288-1419

சொர் பூக்கள், சரம் மற்றும் பூஜைக்கு தேவைப்படும் இலை வகைகள்

இறக்குமதி செய்யப்பட்ட கதம்ப சரம்	\$ 8:00 / M	அறுகம் பூல்	\$ 5:00 / Bag
உள்ளூர் கர்ணேஷன் சரம்	\$ 4:00 / M	வில்வம் இலை	\$ 5:00 / Bag
மல்லிகைப்பூச்சரம்	\$ 9:00 / M	வேங்கிலை	\$ 5:00 / Bag
கர்ணேஷன் மலர்கள்	\$ 0:35/Each	Marukhalundu /Maru	\$ 5:00 / Bag
மல்லிகை மலர்கள்	\$ 5:00 / Bag	மாவிலை	\$ 2:50 / Bag
சம்பாகினி மலர்கள்	\$ 5:00 / Bag	வெற்றிலை	\$ 2:50 / Bag
அழலி மலர்கள்	\$ 5:00 / Bag	வாழை இலை	\$ 1:25 / Each
தாமரை மலர்கள்	\$ 1:25 / Each	துளசி இலை	\$ 3:00 / Bag

* Price subject to change



without notice.











We design and build your dream homes

Additions and Custom build homes




“நிங்கள் விரும்பும் இல்லம் அமைத்தீர்” சபேசன்
விருதுகள் பெற்ற நிபுணர்
416 605 1990

Custom made Solid Wood Kitchen Cabinets Flooring Granite counter-tops...



Financing available *OAC

அறிமுகம்

தமிழ் எழுத்துக்கான மூலவரிவடிவம் கி.மு 3500 ஆண்டளவில் சிந்துவெளி நாகரிகத்தில் பாவிக்கப்பட்ட படத் தமிழியில் என்று அழைக்கப்படும் சித்திர எழுத்தில் (Graphitic) இருந்து தோற்றம் பெற்றது என பலவித ஆய்வுகளின் தொகுப்புகளை ஆய்கின்றபோது அத்தகைய முடிவுக்கு வர முடிகின்றது. கீழடி நிலக்கீழ் தொல்பொருள் ஆய்வு மூலம் தமிழி வரிவடிவத்தின் கால எல்லையானது கரிம காலநிர்ணய (Carbon Dating) ஆய்வுகளின்படி கி.மு 600 வரை அதன் காலம் நீண்டு செல்லுகின்றது.

ஆதிச்சநல்லூர் ஆய்வுகளில் இரண்டு கரிம கால நிர்ணய ஆய்வுகளின்படி ஒரு தமிழிப்படியின் கால எல்லை கி.மு 971

என்ற கால எல்லைக்கு நீண்டு செல்வதனால் தமிழ் மொழியின் கால எல்லையை 3000 ஆண்டுக்கு மேற்பட்டதாகவே கணிக்க முடியும். அவ்வாறு கணிக்கும் போது தற்போது கிடைக்கும் இடைச்சங்கத்தின் நூல்களில் ஒன்றான தொல்காப்பியம் கிடைத்தமை நமக்குக் கிடைத்த முதல் பொக்கிமாகும்.

சிந்துவெளி காலமான கி.மு 3500-1500

காலப்பகுதியிலேயே பொதுவாக உலக நாகரிகங்களான பீனிசியன், சுமேரியன், மொசப்பத்தேமியன், எகிப்திய, இலாமைற் போன்ற நாகரிகங்களும் வளர்ந்தன. பீனிசியன் நாகரிகத்தில் வளர்ந்த சித்திரவெழுத்துக்களில் இருந்து அராமிக் மொழி தொடர்ந்து ஹீப்பறு மொழி தொடர்ந்து கிரேக்கம் மொழி அந்த எழுத்துக்களைத் தத்தெடுத்து வளர்ந்ததனால் அந்த எழுத்து கி.பி 100ஆம் ஆண்டில் தோன்றிய லத்தின் எழுத்துக்களுக்கு மூலமாக அமைந்தது என்பதே அந்தக் குடும்ப மொழியினரின் கருத்தாக இருந்து வந்தது.

ஆனால் சிந்துவெளிச் சமவெளி நாகரிகத்தின் படத் தமிழி எனப்படும் Graphitic என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சித்திர எழுத்தும் தமிழி எனப்படும் தமிழ் பிராமி என்ற எழுத்துக்களே கிரேக்க எழுத்தின் வரிவடிவத்திற்கும் அதனைத் தொடர்ந்து லத்தின் மொழியின் வரிவடிவத்திற்கும் அடிப்படையாக அமைந்தது என்பதனை நோக்குவதே இந்த ஆய்வாகும்.



முருகேசு பாக்கியநாதன்

கிரேக்கம், லத்தின் மற்றும் ஆங்கில வரி வடிவமும் - சிந்துவெளி சித்திர 'தமிழி' (Proto Thamizhi) மூலமும்

அதனைத் தொடர்ந்து கி.பி 5ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஆங்கில எழுத்துக்களுக்கு ஆதாரமாக அமைந்தது. ஆனால் நாம் இங்கு நோக்கப் போவது இக்காலத்திற்கு முந்திய அல்லது சமகாலத்து சிந்துவெளி சித்திரவெழுத்து - க்களோ அல்லது தமிழி எழுத்துக்களோ இம்மொழி எழுத்துக்களுக்கு எவ்வாறாக அதன் ஆதாரமாக அமைந்தது என்பதேயாகும். சிந்துவெளி எழுத்துக்களோ, பீனிசியன் எழுத்துக்களோ அல்லது அராமிக் எழுத்துக்களோ தொடர்ந்து ஹீப்பறு, கிரேக்கம், லத்தின், முதல் தோன்றிய ஆங்கில எழுத்துக்கள் யாவும் வலம் இருந்து இடமாகவே எழுதப்பட்டு வந்தது.

	1	2	3	4	5	6	7	8	9	10	11	12	13	14	15	16	17	18	19	20	21	22	23	24	25	26
Proto-Sinaitic	4	5	6	7	8	9	10	11	12	13	14	15	16	17	18	19	20	21	22	23	24	25	26			
Phoenician	1	2	3	4	5	6	7	8	9	10	11	12	13	14	15	16	17	18	19	20	21	22	23	24	25	26
Ancient Hebrew	1	2	3	4	5	6	7	8	9	10	11	12	13	14	15	16	17	18	19	20	21	22	23	24	25	26
Arabic/Hebrew	1	2	3	4	5	6	7	8	9	10	11	12	13	14	15	16	17	18	19	20	21	22	23	24	25	26
Ancient Greek	A	B	Γ	Δ	Ε	Ζ	H	Θ	Ι	Κ	Λ	Μ	Ν	Ξ	Ο	Π	Ρ	Σ	Τ	Υ	Φ	Χ	Ψ			
Later Greek	A	B	Γ	Δ	Ε	Ζ	H	Θ	Ι	Κ	Λ	Μ	Ν	Ξ	Ο	Π	Ρ	Σ	Τ	Υ	Φ	Χ	Ψ			
Early Latin	A	B	C	D	E	F	Z	H	I	K	L	M	N		O	P	Q	R	S	T	V		Y	X		
Later Latin	A	B	C	D	E	F	Z	H	I	K	L	M	N		O	P	Q	R	S	T	V		Y	X		
Spanish	A	B	C	D	E	F	G	H	I	J	K	L	M	N	O	P	Q	R	S	T	U	V	W	X	Y	Z
Spanish Present	A	B	C	D	E	F	G	H	I	J	K	L	M	N	O	P	Q	R	S	T	U	V	W	X	Y	Z
Proto-Indo-European																										
Proto-Indo-European																										
Proto-Indo-European																										
Proto-Indo-European																										
Proto-Indo-European																										
Proto-Indo-European																										

தற்போதும் அராமிக் எழுத்து இன்னும் தொடர்ந்து வலம் இருந்து இடமாகவே எழுதப்பட்டு வருகின்றது. இதே போலவே இந்திய எழுத்து வரிவடிவங்களுக்கு பல அயல் நாடுகளின் மொழி எழுத்துக்களுக்கும் ஆதாரமாக இருந்தது தமிழே என்பதனை எனது “உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில்” 2010இல் வாசி்க்கப்பட்ட எனது கட்டுரையில் அறிய முடியும்.

மேலே படத்தில் காட்டப்படாத வலமிருந்து இடமாக எழுதப்பட்டிருக்கும் கிரேக்கம், லத்தின், பழைய ஆங்கிலம், ஆகியனவற்றின் அரிவரி ஒழுங்கு வலம் இருந்து இடமாகவே வாசி்க்க வேண்டும். தற்கால ஆங்கிலம் இடம் இருந்து வலமாக எழுதப்பட்டுள்ளது.

தற்போது தமிழும் வலமிருந்து இடமாகவே எழுதப்படுகின்றது. 9ஆம் இலக்கத்தில் காட்டப்படும் சிந்துவெளி சித்திர எழுத்துக்களும் அதன் கீழே அதன் பட்டியலில் பதியப்பட்டுள்ள இலக்கங்களும் எழுதப்பட்டுள்ளன அதேபோல து, மு, நு, லீ, சு ஆகிய வரிவடிவங்கள் தமிழியில் இருந்து பெறப்பட்டுள்ளதனை நோக்கவும்.

உலகின் பாரிய நாகரிகங்களைத் தோற்றுவித்த மொழிகள் தமது வரிவடிவங்களை தமிழில் இருந்தே பெற்றது என்பது தமிழே உலகின் மூத்த மொழி என்பது இதன் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உலக மொழிகள் பலவற்றிற்கும் தமிழே மூலவரிவடிவமாகத் திகழ்ந்து அவர்களுக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே வரிவடிவத்தை வழங்கியுள்ளது என்பது நிதர்சனம்.

Jody Wilson...

The controversy dragged on for months and would eventually trigger the early resignation of the top public servant, Michael Wernick, and prompt senior minister Jane Philpott to resign from cabinet in solidarity with Wilson-Raybould. In almost four hours of explosive testimony before the Commons justice committee, Wilson-Raybould detailed what she described as relentless pressure to intervene in the SNC-Lavalin case from Trudeau, senior staff in the Prime Minister's Office and Finance Minister Bill Morneau and his aides. She accused Wernick of issuing veiled threats, on behalf of Trudeau, that her refusal to comply could cost her her job as justice minister and attorney general.

Although she felt it was inappropriate to pressure the attorney general, who is supposed to be independent and above partisan considerations, Wilson-Raybould herself said she didn't think anyone had done anything illegal.

In August, a month before the start of the campaign and just as Liberal poll numbers had begun to recover somewhat from the downward plunge precipitated by the SNC affair, federal ethics commissioner Mario Dion issued a scathing report that concluded Trudeau violated federal ethics law by improperly pressuring Wilson-Raybould.

Both Wilson-Raybould and Philpott ran for re-election as Independent candidates. Philpott lost but Wilson-Raybould defied the odds and handily won her Vancouver Granville riding.

And just hours after her selection as Newsmaker of the Year was announced Wednesday, Wilson-Raybould was back in the headlines applauding the news that SNC had pleaded guilty to one charge of fraud, while all other charges were withdrawn. In a series of tweets, she suggested the settlement vindicated her insistence from the beginning that the justice system should be allowed to "do its work," without political interference.

Some news editors surveyed saw Wilson-Raybould as an inspiring example — "a beacon of hope"



GTA VIDEO ENTERTAINMENT
Video & Photography

PHOTO & VIDEO | 4K | LIVE TELECAST

416-400-1760 / 647-802-2908

Toronto Ontario Canada



YOUR PARTNER IN
MORTGAGES

Dirresh Krishna, MBA, CMA, AMP
Mortgage Specialist (Lic #M08007487)
Tel: 416.819.4373
accent@rogers.com

Ragavan (Raga) Ramanathan, AMP
Mortgage Specialist (Lic #M13000685)
Tel: 416.579.7533
raga_ram@yahoo.com

316 - 885 Progress Ave., Toronto, Ontario. M1H 3G3
Tel.: 416.439.3333 • Fax: 416.439.3336

சிங்காரவேலனே தேவா என்ற ஒரு பாடல் மூலம் திரையுலகில் மட்டுமல்ல, இசையுலகிலும் மிகவும் பிரபலமானவர் நாதஸ்வர இசைக் கலைஞர் நாதஸ்வரச் சக்கரவர்த்தி காருக்குறிச்சி அருணாசலம் அவர்கள். 'கொஞ்சம் சலங்கை' என்ற திரைப்படத்தில் காருக்குறிச்சி அவர்கள் நாதஸ்வரம் வாசிக்கப் பாடலைப்பாடியவர் இன்னிசையரசி எஸ். ஜானகி அவர்களாகும். இருவருக்கும் புகழைத் தேடித் தந்த இந்தப் பாடலைத் தெலுங்கில் பாடியதும் ஜானகிதான். இந்தப் பாடலுக்கு மிகவும் தத்ரூபமாக முகபாவம் செய்து படத்தில் நடித்தவர் காதல் மன்னன் ஜெமினி - கணேசன் அவர்கள், தவில் வாசித்தவர் கே. சாரங்கபாணி அவர்கள், கதாநாயகியாக நடித்தவர் சாவித்திரி அவர்கள். கு.மா. பாலசுப்ரமணியம் அவர்களின் இந்தப் பாடலுக்கு, ஆபேரி இராகத்தில் இசை அமைத்தவர் எஸ். எம். சுப்பையா அவர்கள்.

இந்த நாதஸ்வர இசைக் கலைஞரான அருணாசலம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காருக்குறிச்சி என்ற ஊரில் 1907ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தையின் பெயர் பலவேசம்பிள்ளை. நாதஸ்வரக் கலைக்குச் சமூகத்தில் உள்ள மரியாதையை உணர்ந்த பலவேசம்பிள்ளை தானும் நாதஸ்வரக் கலைஞனாக வரவேண்டும் என்று எண்ணம் கொண்டு, ஒரு நாதஸ்வரக் கலைஞரிடம் இசையைக் கற்கச்சென்றார். ஆனால் அவரது வயதும் சூழலும் அதற்கு ஒத்து வராததால், தனக்குப் பதிலாக தன் மகன், அருணாசலம் இசையைக் கற்று முன்னேற வேண்டும் என்று பலவேசம்பிள்ளை முடிவு செய்தார்.

தந்தை எடுத்த முடிவிற்படி, மகனான அருணாசலம் இசையைக் கற்க விருப்போடு முன்வந்து, சுப்பையா கம்பர் என்பவரிடம் நாதஸ்வர இசையைக் கற்கத் தொடங்கினார். அதேசமயம் சுப்பையா பாகவதரிடம் வாய்ப்பாட்டும் பயிலத் தொடங்கினார். அதன் பின் நாதஸ்வரக் கலைக்கு மதிப்பளித்து, காருக்குறிச்சியில் உள்ள கோயில் ஒன்றில் நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருந்தார். இவரது திறமையை மெச்சிய உள்ளூர் மக்களின் விருப்பப்படி உள்ளூர் நாதஸ்வர இசைக்கச்சேரிகளில் இவர் கலந்து கொண்டார். அவ்வப்போது சிறிய கச்சேரிகள் செய்வதற்கு வாய்ப்புகள் வந்தபோதும், கலைமேல் உள்ள விருப்பத்தால் இன்னும் அதிகம் கற்க விரும்பினார்.

ஒரு முறை காருக்குறிச்சிக்கு நாதஸ்வரம் வாசிப்பதற்காகப் பிரபல நாதஸ்வர



குரு அரவிந்தன்

'நாதஸ்வர சக்கரவர்த்தி' காருக்குறிச்சி அருணாசலம்



வித்துவான் இராசரத்தினம் பிள்ளை அவர்கள் வந்திருந்தார். அவருடன் சேர்ந்து நாதஸ்வரம் வாசிப்பதற்காக வந்த காக்காயி நடராசசுந்தரம் என்பவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போகவே, அவருக்குப் பதிலாக நாதஸ்வரம் வாசிக்கக் கூடிய யாராவது ஒருவர் உள்ளூரில் இருந்தால் சொல்லும்படி கேட்டிருந்தார் இராசரத்தினம் பிள்ளை. அங்கிருந்த மணிசர்மா என்பவர் உடனே சென்று அருணாசலத்தை அழைத்து வந்து அவருக்கு அறிமுகப்படுத்தினார். இருவரும் இணைந்து நாதஸ்வரம் வாசித்த போது, அருணாசலத்தின் திறமையைக் கண்ட இராசரத்தினம்பிள்ளை, தன்னுடனே தொடர்ந்தும் இருக்கட்டும் என்று கூறினார். அன்று முதல்

தந்தையின் விருப்பப்படி திருவாவடுதுறை இராசரத்தினம்பிள்ளை அவர்களின் சீடராக மாறிய காருக்குறிச்சி அருணாசலம் அவர்கள் குருவிடம் இருந்து ராக ஆலாபனை செய்வது, அழகாகக் கீர்த்தனைகளை வாசிப்பது போன்ற நாதஸ்வர வித்துவத்தைத் திறமையாகக் கற்றுக் கொண்டார். இதனால் அவருக்குப் பாராட்டுகளும், பட்டங்களும், சன்மானங்களும் வந்து குவிந்தன. மகனிடம் இருந்த திறமையை அறிந்து கொண்ட தந்தை எடுத்த முடிவுதான் பிற்காலத்தில் அருணாசலத்தை மிகச் சிறந்த, உலகறிந்த நாதஸ்வரக் கலைஞராக மாற்றியது.

கோயில் ஒன்றில் நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருந்த இவரது திறமையை அறிந்த உள்ளூர் மக்களின் விருப்பப்படி உள்ளூர் நாதஸ்வர இசைக்கச்சேரிகளில் இவர் கலந்து கொண்டார். கச்சேரிகள் மூலம் இவரது புகழ் பரவத் தொடங்கவே, இவரது நாதஸ்வர இசையால் திரைப்பட இசையமைப்பாளர்கள் கவரப்பட்டனர். இதனால் திரைப்படங்களுக்கு ஏற்ற வகையில் சில திரைப்படப் பாடல்களுக்கும் நாதஸ்வர இசையைச் சிறப்பாகச் செய்து கொடுத்துப் புகழ் பெற்றார். இவரின் நாதஸ்வரக் கச்சேரிகளுக்கு யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி பிள்ளையும், நீடாமங்கலம் சண்முக வடிவேலும் இணைந்து சிறப்புத் தவில் வாசித்தது இவரது புகழை மேலும் எடுத்துக் காட்டுகின்றது. சென்னை தமிழிசைச் சங்கத்தின் இசைவிழாவில் நடைபெற்ற காருக்குறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வரக் கச்சேரியை, வானொலி நிலையத்தினர் வழக்கத்திற்கு மாறாக, அந்த நிகழ்ச்சியை நள்ளிரவு வரையும் ஒலிபரப்பி இவரது நாதஸ்வர இசைக்கு மதிப்பளித்து இவரைக் கௌரவித்திருந்தனர்.


காருக்குறிச்சி அருணாசலத்தின் கச்சேரிக்குப் பலர் தவில் வாசித்திருந்தாலும், புகழ்பெற்ற சில தவில் கலைஞர்கள் உடன் வாசித்திருந்தனர். யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி - பிள்ளை, திருமுல்லைவாயில் முத்துவீரப்பிள்ளை, கும்பகோணம் தங்கவேல்பிள்ளை, நாச்சியாரகோவில் இராகவாப்பிள்ளை, வலங்கைமான் சண்முகசுந்தரம்பிள்ளை, வடபாதிமங்கலம் தட்சிணாமூர்த்தி பிள்ளை, பெரும்பள்ளம் வெங்கடேசபிள்ளை, கரந்தை சண்முகப்பிள்ளை, நீடாமங்கலம் சண்முகப்பிள்ளை, ஆகியோர் குறிப்பிடத்தக்கவராவர்.

காருக்குறிச்சி அருணாசலம் தனது நாதஸ்வர இசையை இசைத்தட்டுகளிலும் பதிவு செய்து வெளியிட்டிருக்கின்றார். கொஞ்சம் சலங்கை, அனார்க்கலி (இந்தி) போன்ற சில திரைப்படங்களுக்கும் நாதஸ்வர இசையை வழங்கியுள்ளார். பலராலும் அறியப்பட்ட பிரபல நாதஸ்வர இசைக்கலைஞரான நாதஸ்வரச் சக்கரவர்த்தி காருக்குறிச்சி அருணாசலம் அவர்கள் கோவில்பட்டியில் உள்ள தன் இல்லத்தில், 1964ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி அன்று மரணமடைந்தார். தமிழர்களின் விசேட காரியங்கள் நடக்கும் போதெல்லாம், நாடுகடந்தும் இவரது நாதஸ்வர இசை எங்கள் காதுகளில் இன்றும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.●

Best
Catering



in
Town!



நகரில் சுவைகுன்றா உணவுகளுக்கு ஒரே இடம்

416 NANTHA 1 (416 626 8421)

Brimley & Steeles - 4915 Steeles Ave. E.
Warden & Finch - 3268 Finch Ave. E.
Kipling & Steeles - 5010 Steeles Ave. E.



வீடு வாங்க... விற்க... உங்கள் பிரதிநிதி



Rave P. Raveenthiran
Sales Representative

HomeLife/Future
Realty Inc. Brokerage
Independently Owned and Operated

205-7 Eastvale Drive,
Markham, ON L3S 4N8
Dir: 416-567-2462
Tel: 905-201-9977
Fax: 905-201-9229
ravehomes@gmail.com



ATTIC INSULATION

கோடை காலத்தில் குளிராக்கும் செலவினை குறைக்கவும்
குளிர் காலத்தில் வெப்பமாக்கும் செலவினை குறைக்கவும்
கூரை உக்குதல், பூஞ்சணம் பிடித்தல் போன்றவற்றை தடுக்கவும்

பரண் (ATTIC) உள்ளீடு செய்திடுங்கள்!!!

Stay Warm in Winter. Be Cool in Summer.

Spray Foam Insulation

Attic Walls
Ceiling Garage
Crawl Space



SuPa. Raveenthiran
416-847-7171

ENERecon Insulation

NKS Draperies & Blinds

210 Silver Star Road, Unit. 825
(Midland & Finch) Scarborough, ON

416 321 6420




உங்கள்
இல்லங்களை
மாளிகையாக்கிட

அழையுங்கள்
கேதா



- Vertical blinds
- Venetian blinds
- Draperies
- Curtains
- Shutters

தமது சிறப்பான சேவையினால்
தகுந்த விருதுகளைப் பெற்ற நிறுவனம்



DR. ILLANGO & ASSOCIATES
ORTHODONTICS, ORAL SURGERY, IMPLANT

Dental Office

SCARBOROUGH

Kennedy / Finch Ave.
3852 Finch Ave. East
Suite 204 & 303
Scarborough, ON
Tel: 416-292-7004

BRAMPTON / MISSISSAUGA

Steeles / Hurontario
7920 Hurontario Street
Unit # 37
Brampton, ON
Tel: 905-457-1700

MARKHAM

Markham / 16th Ave.
(New Location)
9500 Markham Road
Unit # 107
Markham, ON
905-47 BRACE (27223)



எஸ். காந்தி

புதிய ஆண்டில் பழைய கணக்கு

புதிய ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் நாம் கடந்த ஆண்டின் வருமானம் எவ்வளவு அதற்கு எவ்வளவு தொகை வருமானவரிப்பணம் கட்டியுள்ளோம், நாம் கூடுதலாக பணம் செலுத்தியிருக்கின்றோமா? அல்லது இன்னும் செலுத்த வேண்டியுள்ளதா போன்றவற்றை கணக்குப்பார்த்து கனடிய அரசின் பிரதிநிதியாக செயல்படும் Canada Revenue Agency என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கனடா வருமானவரி முகவர்களுக்கு கணக்கு காட்டுதல் அவசியமாகும். இதற்கான இறுதிநாள் 2020ம் ஆண்டு சித்திரை மாதம் 30ம் திகதியாகும்.

நீங்கள் தொழில் பார்க்கும் நிறுவனங்கள் உங்களுக்கு T4 என்னும் பத்திரத்தின் மூலம் நீங்கள் 2019 ஆண்டில் எவ்வளவு உழைத்தீர்கள் அவற்றில் எவ்வளவு வருமானவரி செலுத்தியுள்ளீர்கள், மற்றும் கனடா ஓய் தியத்துக்கு செலுத்திய தொகை, வேலையற்றோர் காப்புறுதிக்கு செலுத்திய தொகை போன்ற விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும்.

இதே போல் ஒப்பந்த அடிப்படையில் வேலை புரிந்தவர்கள் மற்றும் விற்பனை பிரதிநிதிகளாக வேலை புரிந்தவர்களுக்கு T4A என்னும் பத்திரம் வழங்கப்படும். அதே போல் வங்கிகள் தமது வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்குகள் வட்டி உழைத்திருந்தால் T5 என்கின்ற பத்திரத்தை வழங்குவார்கள். இப்படியாக பல்வேறு வகைப்பட்ட இடங்களில் இருந்து பெறப்படும் பத்திரங்களை அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப பெறப்படும் பத்திரங்களைப் பெற்று வருமானவரி பத்திரம் பூர்த்தி செய்பவர்களிடம் சென்று நேர காலத்துடன் உங்கள் கணக்குகளை சமர்ப்பியுங்கள்.

இப்படியான பத்திரங்கள் உங்கள் கைக்கு மாசிமாதம் 28ம் திகதிக்கு முன்னர் உங்கள் கைக்கு கிடைத்திருக்கவேண்டும். அப்படியும் கிடைக்காவிட்டால் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு பெறுதல் அவசியமாகும். குறிப்பாக கூடிய வருமானம் உழைப்பவர்கள் RRSP என்னும் இளைப்பாற்று சேமிப்புத்திட்டத்தில் பணம் போட்டு வருமானவரியின் தாக்கத்தினை குறைக்க விரும்புவார்கள். 2019ம் ஆண்டுக்கான RRSP க்கான பங்களிக்கும் கடைசிநாள் பங்குனி மாதம் முதலாம் திகதி 2020ம் ஆண்டாகும். இதனை நீங்கள் கவனத்திற் கொண்டு செயல்படுத்தல் அவசியமாகும்.

வருமானவரியினை நாம் இரண்டு வகைப்பட்ட அரசுகளுக்கு செலுத்துதல் அவசியமாகின்றது. அதாவது மத்திய அரசு, மற்றும் மாநில அரசு. இவற்றில் மத்திய அரசின் வரியின் விகிதாசாரம் 15 சதவீதத்திலிருந்து 33 சதவீதம் வரையும் செல்கின்றது. இதே போல் நமது மாநிலமான ஒன்ராறியோ மாகாணத்தின் வரி விகிதம் 5.05 சதவீதத்திலிருந்து 13.16 சதவீதம்வரை செல்கின்றது.

இது அவர்களின் வருமான எல்லைகளைப் பொறுத்து அமைகின்றது. உதாரணமாக உங்கள் கடந்த ஆண்டு வருமானம் \$ 50,000 ஆக இருக்கும் நிலையில் மத்திய அரசின் வரிவிதிப்பு விகிதம் உங்கள் முதல் 47,630 டாலருக்கு 15 சதவீதவரியும் எஞ்சிய 2,370 டாலருக்கு 20.5 சதவிகித வரியும் செலுத்துதல் அவசியமாகும். இதே போன்று ஒன்ராறியோ மாகாண அரசுக்கு முதல் 43,906 டாலருக்கு 5.05 சதவிகித வரியும் மேலதிகமான 6,094 டாலருக்கு 9.15 சதவீத வரியும் செலுத்துதல் வேண்டும்.

இப்படியாக வருமானவரி இருந்தாலும், வருமான வரி விலக்கழிக்கப்பட்ட தொகை அல்லது வரிக்கழிவுத் தொகை என்கின்ற ஒரு விடயமும் உண்டு. இதில் மத்திய அரசின் வரி விலக்கழிக்கப்பட்ட தொகையாக 2019 ஆண்டு 12,069 டாலருக்கும் இந்த தொகையின் 15 சதவீத தொகைக்கு நீங்கள் வரிக்கழிவு பெறுவீர்கள்.

இதே போன்று மாகாண அரசின் வரிக்கழிவுத்தொகையானது உங்கள் வருமானத்தில் 10,264 டாலரின் 5.05 சதவிகிதம் வரிக்கழிவாக பெறுவீர்கள். 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தொகை மேலதிகமாக 494 டாலர்கலால் அதிகரிக்கின்றது. மாகாண அரசின் வரிக்கழிவாக 5,166 டாலர்களால் அதிகரிக்கின்றது.

இதனைப் போல பல்வேறு வரிக்கழிவுத் திட்டங்கள் உள்ளன. இதனைப்பற்றி நீங்கள் உங்கள் வருமானவரி ஆலோசகருடன் தொடர்பு கொண்டு உங்களுக்கு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளுங்கள்.●



RESP SAVINGS PLAN கல்விச் சேமிப்புத் திட்டம்

Your are eligible to apply for
and Education Savings Grant
of up to \$7,200 per child

Your savings are more safe
and secure

Your can start with a
small amount

it's a more flexible plan

EDUCATION IS
A GREAT GIFT FOR
YOUR FUTURE GENERATIONS

உங்கள் பிள்ளைகளின்
கல்விக்கான சேமிப்பு உங்கள்
எதிர்கால தலைமுறைக்கான முதலீடு

WWW.KERUDAVIL.COM

INCOME TAX PREPARATION

Personal Income Tax
Small Business Income Tax
Computerized Returns



S. Ganthy
B.A. Srilanka
Enrollment Officer

416. 841. 1866
416. 955. 9303
E.mail: ganthy@rogers.com

DIPLOMA PROGRAMS

3D Animation for Video Games	(72 Weeks)
Community Service Worker	(52 Weeks)
Pharmacy Assistant	(46 Weeks)
NACC PSW 2015	(35 Weeks)
Accounting & Payroll Administration 2017	(44 Weeks)
Computer Networking & Security	(40 Weeks)
Health office administrator 2017	(39 Weeks)
Early Childcare Assistant	(36 Weeks)
Computerized Accounting	(30 Weeks)
Office Assistant	(16 Weeks)
Engineering Design and Drafting Technologist	(28 Weeks)
Graphic Design Diploma	(34 Weeks)
Web Development	(43 Weeks)
Personal Support Worker Bridging	(20 weeks)

Now we accept
International Students



Certificate Courses

- Business Communication
- Cashier
- Bank Teller
- Food Service Worker
- Payroll
- Food Handler
- Simply Accounting
- Ms Office
- QuickBooks



FINANCIAL AID

Financial Assistance available for those who qualify:

- Receiving EI (Unemployment)
- Received EI within last 3 years
- Received Maternity leave within 5 years
- Social Assistance recipient

(Registered as a Private Career College under the Private Career Colleges Act 2005.)



We offer
Free Computer Basic Class
Every Month.

Contact Info

(Midland & Finch)
330-4168 Finch Avenue East
Scarborough, ON M1S 5H6

416-292-2455

E-Mail: info@jrscollge.com
Web: www.jrscollge.com
Fax: (416) 292-2455



15 years of Success
500+ Agents

Selva Vettyvel
Broker of Record
416.568.4301
HomeLife/Future Realty Inc.,
Brokerage

Rishani Vettyvel
BARRISTER AND SOLICITOR
8BA, LLB, LLM
Real Estate Law



VettyvelLaw
Professional Corporation
416.261.1544

வீடு, வியாபார நிலையங்கள் வாங்க, விற்க..
கனடியத் தமிழர் சமூகத்தில் நம்பிக்கையான ஒரு முகவர்

(Mortgage) அடமான ஒழுங்குகளும் செய்து கொடுக்கப்படும்



கமல் நவரத்னம்
Kamal Navaratnam
Sales Representative
Direct: **416-450-2424**
E mail: kamal@kamalrealtor.ca



RE MAX Community Realty Inc.
Brokerage
Office: 416-287-2222
Fax: 416-2824488
1265 Morningside Ave., Suite 203
Toronto, ON M1B 3V9
Independently Owned and Operated

Trusted and reliable services